

ஏட்டு

43

| | |
|---|-----|
| நாகம் சி. மணி | 135 |
| நான் என்ன படிக்கிறேன், ஏன்? வல்லிக்கள் என். | 138 |
| நிலவு பேரை சுப்ரமண்யன் | 141 |
| ரிட் கண்ட இலக்கியத் தத்துவம் ரா. பூ. தேசிகன் | 144 |
| இரண்டு கவிதைகள் சி. சு. செல்லப்பா | 145 |
| நீணாவோட்ட நாவல் வெ. சாமிநாதன் | 146 |
| எழுத்து அரங்கம் கே. எஸ். சிவகுமாரன் | 151 |
| கைவல்ய வீதி ந. பிச்சுருந்தி | 152 |

எழுத்து

ஆசிரியர் :

கி. சு. செல்லப்பா

‘எழுத்து’ ஓவ்வொரு இங்கிலீஸ் மாதம் மூதல்தேதியன்று வெளிவரும் மாத ஏடு. தனிப் பிரதி காச 50. ஆண்டுச் சந்தா ரூ. 5-00 வெளி நாடுகளுக்கு ரூ. 6-00. சந்தா, கட்டுரை சம்பந்த மரன் கடிதங்கள் எல்லாம் ‘எழுத்து’ (Ezuthithu) 19-A, பிள்ளையார் கோயில்தெரு, திருவாவலிக் கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு எழுதப் பட வேண்டும்.

4-ம் ஆண்டு

எடு 43

ஜூலை - 62

தலையங்கம்

புதுக் கவிதையில் ஒரு மைல்கல்

இந்த ஏட்டில் வெளியாகி இருக்கும் ‘நரகம்’ என்ற தீண்ட கவிதையை வாசகர்களினாலேசுவு கவனத்துக்கு கொண்டு வருகிறோம். ‘எழுத்து’ ஆரம்பித்தது முதல், புதுக்கவிதை முயற்சி, அதுக்கு இன்று தேவையான இடத்தை அதன் பக்கங்களின் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. ந. பிச்சகமுருத்தி, தி. சோ. வேலு கோபாலன், தி. கல்தூரிரங்கன், சி. மணி, எஸ். வைத்தீவிவரன் தரும் சிவராமு, டி. கே. துரைஸ்வாமி, பசவய்யா, மா. இளையபெருமாள் பேரை சப்ரமண்யன், மயன், முருகயன், வல்லிக்கண்ணன், முதலையை பழைய புதிய கவிகள் முன்றரை ஆண்டுக் காலத்தில் ‘எழுத்து’ மூலம் புதுக்கவிதை வளம் பெருக்கியவர்கள்.

மரபு அறிந்த பாரதி அன்று இந்த நூற்றுண்டில் ஆரம்ப இருபது வருஷ காலத்தில் புதுப்பாதை வகுத்துக் கொண்டு, ஒரு ‘புதுக்கவிதைக் காரண’ தன் மனசிலிருந்து கருத்துப் பிரஹல்கேரும் போதே அக்கருத்தின் அப்போதையை வேகத்துக்கு ஏற்ப சப்தவுடிவை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டு போவான்’ என்று தரும் சிவராமு கூட்டு இருப்பது போல், விருத்தம் முதல் சிற்கு வரையில், அகவல் முதல் ‘சுயேச்சா வசனம்’ அல்லது சுயேச்சா கவிதை’ வரையில், ரூபம் என் ஏவை அது வரை பெரும்பாலோரால் ஒப்புக் கொள்ள பட்டிருக்கிறதோ அவற்றிற்கு புறம்பான சூபங்களையும், கையாண்டு அவைகளுக்கு மரபான யாப்பு அக்டஸ்து பெறச் செய்து விட்டார்.

இன்று, பாரதி மரபை ஏற்றுக்கொண்டு விட்டபிறகு, இன்றைய புதுக்கவிதைக்காரன், ‘எதுகை மோனீகளாலும், சந்தத்தாலும் கவிதைக்குக் கிடைத்துவாதை இசைப்பயனை ஸ்தால ஸ்தோயிலிருந்துகுஞ்சம் ஸ்தீக்கு உயர்த்தக்கூடிய கவிதை முறை சாத்யமாகிவிட்டது. சொந்தகளைத் தொடுக்கும் ஜாலத்தாலேயே கவிதையின் பிறப்பிடத்திலேயே அதை எழுப்பிக்காட்டும் கடினமான கவிதைக் கலைக்குத் தூண்டுதல் ஏற்பட்டுவிட்டது. இசையை இசைவாக மாற்ற வேண்டிய கடமை உண்டாகவிட்டது. எனவே பஸ் கோடி ஒவி அமைப்புகளிலே சிலவற்றைத் தேர்க்கெடுத்துக் கவிதையில் ஒவி இனபத்தைக்

கூட்டுவது போல பல கருத்துக்களையும் உணர்ச் சிக்கையும் பொறுக்கி எடுத்து இசையவைக்கும் முயற்சி புதுக்கவிதை ஆயிற்று; என்று பிச்ச மூர்த்தி குறிப்பிடுவது போவும், ‘யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத் தம் கொடுக்கும் ஒரு ரூபமே யொழிய பேசு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின் பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல’ என்று. புதுமைப்பிச்சத்தை குறிப்பிட்டிருப்பது போவும், ‘வசன் கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. யதுகை மோனீக் கட்டாயம் உண்டு. அது அவற்றை இஷ்டம்போல் மாற்றிக்கொள்ளும். முதலில் உண்டாக்கினப்படியே இருக்கவேண்டும் என்றால் இருக்காது’ என்று கு.ப.ரா. கூ.றி இருப்பது போவும், கருத்து இசைவு, உணர்ச்சி இசைவு ஒவி இசைவு பேச்சு அமைதியின் வேகம், தொனி, புது யாப்பு வழி இவைகளை முன் வைத்தே கவிதை இசைக்கிறன்.

‘எழுத்து’வில் இதுவரை வெளிவங்கிருக்கும் நூற்றுக்கு அதிகமான கவிதைகள், இந்த புதுக்கவிதையின் சத்தான் தாக்கான குணங்களை, சிறுபீத்திருக்கின்றன. சி.மணியின் ‘நரகம்’ புதுக்கவிதை முயற்சியில் ஒரு மைல்கல்லை நாட்டுகிறது. நீளத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவு அழுக், படிமச்சிறப்பு, வாழ்க்கைப் பார்வை, மதிப்பு, தத்துவ நோக்கு உத்தி கையாளுதல் இத்யாதிகளில் சிறங்கு விளங்குகிறது. ஒரு நல்ல படைப்பு பிறந்திருக்கிறது, பிரிடியுஷ் கவி டி. எஸ். எனியட்டின் ஜே ஆல்ஸிப்பரட் ப்ரூஸிப்ராக்கின் காதல் கீதம் (:தி லவ் ஸாங் ஆஸிப ஜே ஆல்ஸிப்பரட் ப்ரூஸிப்ராக்) பாழ்சிலம் (வேஸ்ட் லாண்ட்) பாணியில் தமிழில் வெளிவரும் முதல் நீண்ட கவிதை அல்லது ‘குறுங்காவியீம்’ என்று இதைப்பற்றி நினைக்கத்தோன்றுகிறது.

இந்த கவிதையை வெளியிட வாய்ப்பு பெற்றதில் எழுத்துக்கு பெருமை; வாசக அன்பாக்கிடமிருந்து இந்தகவிதைப்பற்றி ஆராய்ந்த விமர்சனக் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

திருத்தம்: 1. ‘நரகம்’ கவிதை 242-ம் வரியில் ‘பெரு நரகம்’ என்று திருத்திப் படிக்கவும்.

2. சென்ற ஏட்டில் வெளியான ‘சிறுகைத்’ கட்டுரையில் பக்கம் 124, வரி 24-25-ல் ‘இடம் இல்லாமல் போய் விட்டது’ என்பதுக்கு பதில் ‘போய்விடாது’ என்று இருந்திருக்கவேண்டும்.

ந ர கு ம்

சி. மணி

தனிமை, விழியில்
விழுந்த விழுந்த இனிமை,
இடைவேளை யின்றி யின்றி
ஆசையதை நிட்ட நிட்ட,
கூட்டற் களவைக் கூட்டற் கூட்ட,
கத்தி கிடைத்த கொசுவாய்
வஞ்சிக் குலையைப் பெருக்க பெருக்க,
பித்த மேறிய உடலாய்
உடலும் உளமும் அரிக்க அரிக்க,
பசி தீண்டிய நாயாய்
தெருத் தெருவாய் அகீக்க அலீக்க...

நான்கு வீரல்குதி யிட்டயில்
நான்டு செருப்ப ணிந்து,
சேலைத் தலைப்பை புட்டம் விட்டு,
இடிவெலமாய் மருங்கணசத்து,
சோரில் சேர்வெலமுப்பும்
கோதை நீளம் அரையாக்கி
தொங்க வீட்டாக் குதிரைவால்
முன்னுட் பின்னும் நடையோடு
இசைந்தே அசைந்து வாவெனக் கை
அசைத்தே யழைக்க வலம் செல்லும்
பைங்கொடி நிறையருந் தெருக்கள்...

மீனு மணற் பரப்பில்
வாரத்தில் ஏழுமுறை
மாலைக் கிளரும்
மாலை வெலையில்
அமைதி தேடிச் சென்றுல்
எதிரொலிக்கும் கட்டோரம்
கருமீர மணால் வெளியில்
ஆழியீந்த அணவ்கை யென்னி
கண்ணுழி காங்கட்டு
மீண்தத் தட்டிக் கொடுத்திருக்க
அவர்கை வினையெல்லாம்
இடையீன் ஓலைசெய்ய,
துள்ளும் நகையெல்லாம்
இசைக் குழுவை நினைவுட்ட
செவிவழியே புகுந்த பெண்கள்
விழித்திரையை விலக்கிட;—
வாரிய குழலெல்லாம்
தென்றவீல் மீனாகும்,
கணக்களின் ஓளியெல்லாம்
வானின் வில்லாகும்,
வீரிந்த இதெழுவ்லாம்
பீனந்த நெஞ்சாகும்.

கால் பட்ட மணவிலும்
கண பட்ட மன திலும்
பல கவடு பதித்து,
பதித்திலை தெரியாது
ஆதித்தோடும் ஒரு கும்பல்;
அதைத் தொடரும் மற்றெருன்று :
இன்னால் தனித் வராதா ?
காலத்தின் கீற்றுகள்

வாசமாவில் மதறவதெள
உள்ளங்கைக் கேருகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவில் செங்கக்கைய
உந்த நின்ற நையலர்,
தலைவன் வரவும் சுற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண்தாக்கி
காக்கும் செருப்பை உதறிவிட்டு,
கடலுக்கு வெம்மை யூட்ட
கிழக்கே அடிபெயர்ந்து
அலையை அலைக்க விட்டார்
ஓரடி ஓளிரும் கால்தன்
மாசறு மதங்கள் போல
வானுக்கு விழிகாட்ட.

பாமும் காற்றில்லை
தாவும் அலையில்லை
தெறிக்கும் துளியில்லை
பரவையல்குல் ஓளி
புறந்தளிப்ப வில்லை.
துருப்பிடித்த இதயத்தை
துடைக்க வந்த நேரத்தில்
துருவேற்றுவோர் எத்தனை ?
வளைந்திட்ட வாலை

நியிர்த்த வந்த இடத்தில்
வளைத்து விடுவோர் எத்தனை ?

மரினு கடற்கரை
'ஸாங் பீச் ஆகாதோ ?'
கூவழுமும் தகர்
'சேங்கேனும் நகராகாதா ?'

நானுலும் இப்பகுதி
மேற்புறத்தில் இருக்காதோ ;
தென்கடல் தீவாக
30 இந்தியா இருக்காதோ ;

தமிழகம் கீழுமல்ல

முழுதும் மேலுமல்ல :

உலையேற்றி விட்டு

சேருக்க மறியல் ;

பட்டினியும் அறிவுமே

கிடைத்த யன ;

பின்னாலும் போகவில்லை

முன்னாலும் நடக்கவில்லை ;

நடுக்கினாற்றில் நிகழ்காலம்.

40 காழிட்ட மரபு
தாழிட்ட துணிவு
சிக்கலை வெட்ட
கைக் கொடுக்க மறுக்க—
செய்வ தெண்ண ?.....

காமம் :
பல நேரம் ஒருமொழி
புறு சோகை ஈளை
இரத்த அழுத்தம் இன்னுமென்ன
உண்டோ அத்தனை அத்தனையும்
கொமத்துள் அடக்கம்.
வாங்கிய பாவும் போக்க
ஆசு வெட்டுதல் போல

- தேங்கிய காமம் இறைக்க
 திரைப்படம் தேடிச் சென்று
 அங்கில் அடி வைத்தால்
 தோகையர் குழாமும்
 மைந்தர் சும்மையும்
 துவன்றி யெங்கும்
 காமனுக்கு ஓய்வில்லை
 (வேண்டும் அவனுக்கு).
 என தல்ல கலை வளையும்
 என தல்ல காளையர்
 குழாம் நிங்கப் பொழுது
 எனக்கொண்டு மனியை
 முன் சேலைச் சரிவை யெண்ணி
 அளந்திடும் குமரிக்கூட்டம் :
 அதைச் சூழ்ந்து வளைத்து
 புகைத்து இமைத்து சிரித்து
 மறக்க முயலும் என்கூட்டம்.
 ஒனியெழுப்பி, மறதிதேடி
 வந்தோரை உலுப்பி, பணம்
 கொடுக்கச் சொன்ன மனி
 சித்தி தொடர்பை
 நெறுக்கி சென்றது.
 போன யுகத்தில்
 படித்த தோழி
 எவ்வா வதுஒருத்—
 தீ
 வரமாட்டாளா ?
 எட்டினால் தொடமுடியும்
 இதழ்தரும் சிரிப்பொளி
 தெறித்து வளைந்து சுருண்டு
 சுழின்று சுழியிட்டு வந்து
 உந்திச் சுழிக்குத் தீயிட்டு
 முதுகுத் தண்டை எரியவிட்டு
 மூனை நெரிவை நேராக்கும்
 குளையாய்த் தகிக்கும் சூட்டால்.
 அரங்கத்தின் இருட்டில்
 படம் பார்க்க யார்விட்டார் ?
 திரைப்படத்தைத் தோற்கடிக்கும்
 மெய்ப்படம் சுற்றுமுற்றும்
 காளானம் பூத்திருக்கும்
 பார்வைக்குத் தப்பிவிட்ட
 பெருங் களிப்பில்
 பள்ளியறை ஆக்கிவிட்டார்.
 ஒரு நாள் :
 பலவண்ண ஒவிகள்
 பழங்கதை அசைவுகள்
 இருளின்ப வகைக்கூவ
 சதியாமல்,
 வயதோ இருபத்தேழு
 மனமோ ஆகவில்லை
 இன்னும் எனக்கு
 எனச்சொன்ன போதும்
 என்ன பயன் ?
 வயிற்றில் வளரும் கருவாய்
 உதைக்கும் நெரியும் கிளர்ச்சி
 ஊட்டும் காமமே நிறைக்கும்
- 110 எங்கும்.....
 வேதனை குமிழியிட
 இடுக்கண் கணாயும் வழிதேடி
 எண்ணைக் கிக்கல் பலபோட்டு
 வீட்டுச் சுவர்க்குள் முடிக்கவெண்ணி
 தவமிருந்த காரணத்தால்
 தானியங்கி வரவும்,
 சூடகத் தளிர்க்கைம் மாதரொரு
 சிகிரெட் பிடிகை மைந்தரும்
 ஊடுற நெறுக்கி யேற
 கேவலே மூன்றென் போரும், இல்லை
 பெட்டையே மூன்னென் போரும், இல்லை
 வரிகையே நன்றென் போரும், ஏறுவோரும்
 தேர்ந்ததே தேரினல்லால் யாவரே தெரியக் கண்டார் ?
- 120 குழுமினர், துவன்றி மூலம்,
 கால் மிதிப்பன, கையிடிப்பன,
 தோள் இடிப்பன, மயிர் இழுப்பன,
 போய்யோ வெனும் இடையோடு
 ஜயோவெனும் அரும்பினர்
 கிடைத்தாரென நெறிப்பன,
 180 பாடியல் யானைப் பறந்தியங் கடையின்
 கூரியல் சாதனை நெறுக்கி ஆய்வன
 எல்லாம் வண்டியில் அடுந்த கணம்
 தலைந் மழையுள் ; மறைந்த பூவுள் ;
 தாய்கிய செங்கைத் தலைக்கண் மேலுள் ;
 ஒலித்த வளீயுள் ; ஓய்ந்த வீரலுள் ;
 சரித்த தலைப்பால் தெரிந்த பூவுள் .
 190 பாலுட்ட கிடைத்தனவோ ? பால்
 உணர்ச்சியூட்டிடவே
 ஆழக் கழுத்தெடுத்து
 140 நீளம் மிகக்குறைந்து
 சேரப் பிடித்த சோளி,
 நின்று கவனித்து சோர்வு
 நடை பின்னக் செய்யும்.....
 வீட்டிந்து வந்தஉடன்
 இலக்கியத்தில் தஞ்சம்புக
 அருப்பேந்திய கலசத்துணையமுதேந்திய மதமா
 மருப்பேந்திய என்னா
 முலை வஞ்சி..... காவிள்கீழ்
 போத ரகடாரப் புலனி முயங்குவேந்
 முகடு காப்பியாத்து விட்டாங்கு.....
 200 சேர்ந்த மார்பில் கனதனம் யிரண்டும் கைத்ததே
 அப்புறம் உருவிற் நென்றெ அங்கையால் தடவிப்
 பார்த்தாள் ;
 செவ்வரியால் கடும்விழியால் அறையை வலம்
 வந்தேன்,
- 150 என் காண்பேன் என்னல்லால் யான் ?
 தாள் புரட்டுந் தொறும் பெரும்
 கிளர்ச்சி பின்னும் புதிதாய்
 மனந்தாழ் புரிகுழ் லாள்குல்
 போல வளர்கின்றதே
 210 என் செய்ய ?
 கடலாடை நிலத்துக் கவிஞர்
 காலமெலாம் கனவில் நனவில்
 கற்பணையில் காணும் களிக்குளத்தை
 வெட்டுண்ட புண்ணை விம்மிய
- 160

| | | |
|-----|---|--|
| | பருக்களை புட்டென் ரூடனே கதவாய் மூட வியலாடே. | |
| 220 | உந்தாது நெய்வார்த் துதவாது தாளெனரியும் நந்தா விளக்கின் நெடுஞ்சூடு ஒளிப்பினும் சுடுமே குளிர் சாந்தம் தெளிப்பினும் சுடுமே..... | நண்டு நுரைவா யோரம் நீள்கடற் கரமனால் விரிப்பில் சேவடி புதைத்து புதைத்து அறுமணால் சிறை வெடுக்கும் நந்தனக் குமரியின் தேன் கூடு மறைக்கும் சேலைத் தலைப்பாய் காற்றடைத்த வை நடுங்க, கேளா விழிதௌச் சினந்து சுடுவிரலால் மிகவழுத்தி, பொதிவண்டி இழுத்திடவே பெருமுயற்சி செய்மாடென தன்னாடித் தன்னாடு |
| 230 | மூட்டை யொழிக்க கொல்லி தெளிப்பு முடுக்க வாளைலிப் பெட்டியினை : வாட்க்கை மறந்ததும் ஏனோ ? பார்த்தால் பசிதிரும். திடுமென் கேரூராண் வரவே வாரிச் சுருட்டும் மாடு வார்த்த வொருமான் கையென விளைந்தே யளைந்து விட்டு பேயைறந்த நிலையில் வெறிக்க, ஈயிரண்டு ஒன்றும் நிலைகள்ளு துள்ளிப் பதறி தவிப்படங்க இறையறைக்குள் நுழைந்தவுடன் கடவுளைக் கண்டு கரம்குளிக் காமலே திணறித் திடுக்கிட்டு— முக்கி : சிவனின் மிகவெளிய உருவச் சிலையது உணர்த்துதல் தானே ? காயெல்லாம் சிவலிங்கம் காநியெல்லாம் சிவலிங்கம் விழியினிலே படுமெல்லாம் எழிற்கோலம் இளைக்கூடல் அதை நினை ஒட்டு ஒட்டு, பஞ்சஸை போலரு ஓளன் யாரினி யுண்டென் த் தேர்ந்தே தஞ்சம் ஈடைய எண்ணிச் செல்லுழி தற்செல்லாய் விழி அத்தனை யில்லா வெளியொளி பலகணி யூடேக எதிர்வீட்டுக் குலவிளக்கு தீராத் தீராப் புதிர், கோடை மஞ்சற் புல்வெளியில் ஊரும் அரவின் மென்னெலியாய் சேலை நடையால் சரசரக்க, அடங்காக் குழற்கருள் ஒன்றிரண்டு மிகுக்காய்த் தழுவிக் கொஞ்சம் மாசில் திங்கள் நெற்றியிலோ நால்வர் நோக்கைக் குவித்தீர்க்க வாலம் திலகம் ஒன்றிட்டு, ஏற்றத் தாழ்விக் குறையுலவில் தேவை தேவை யெழிற்படுத்த எனவே கூறும் நிறைவடிவு கண்டோர் நெஞ்சாய் ஆட்ஆடு, கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் இரைநோக்கிய புலிவிழியாய் கட்டிற் கூத்தை முங்கண் டொளிர், வாலைமலர்க் கொத்து கூந்தம் கந்தறையுடன் கவிதை பாட கள்ளவிழி அறியாப் பேதை நந்தநடை யிட்டிரைந் தேக, நெஞ்ச நினைவா யூறும் | 280 படுக்கையில் விழுந்திட்டால் துபிலழகி ஊட்டின்றுள். ஏரிக்கும் வெயிலதனில் துடிக்கும் என்பிலதாய் இப்படியும் அப்படியும் தவிதவித்து மயங்கியபோது உக்கத்தும் பெண்ணெல்லாம் அணங்காகி வெறியூட்ட விழித்துயிர்த்து மயங்கியோர் கணம் குத்து விழித்து உயிர்த்து நரகம் பெரு நரகம். |
| 240 | | 290 அருமைச் சேவல் தண்ணெலி எழுப்ப வின்னெணன் ரெறுந்ததும் என்ன தெரிவது பலகணி வழியே ? கொடுத்து வைத்தவன் தன்னெஞ்சு பாதி வாயில் முன்னால் ஆடை நெகிழ் கூடல் மயக்கைக் கூட்டி யோட்ட பொல்லாப் பெருமுயற்சி எடுத்தனள். பகல் பன்னிரண்டு மணி : யின் |
| 250 | | 300 இரவு பன்னிரண்டு : நரகப் பகல், பெருநரக இரவு எத்தனை எத்தனை ? ஜயோ..... |
| 260 | | 310 திரைப்பட வரங்கு நுழைவதற்கே சீட்டு வழங்கும் அறைக்கதவு திறப்பது எப்போ தெப்போதென உளம்வெறி யேறப் பார்ப்பதுபோல் தந்தைவாய் நிறப்பதென்றே எனவயர்ந்து நோக்கி நோக்கி, விளக்கணப்பை வரவேற்பை செய்திச் சுருளை திரைப்படத்தை மனக்கண்ணில் ஓட்டும் நிலை ; தானியங்கி ஏற நின்று நிற்காமல் போவதை ஏங்கி நோக்கும் மலடி நிலை. |
| 270 | | 320 புணர்ச்சி மறத்தல் இன்றி நுறவொழுக்கம் உயிரினும் ஓம்பி பேய்க்காற்று சீறும்போது மொழுகுழல் தொங்கு மலராய் வீழ்ந்தொழிந் தகவேண்டும் ; தெய்புரிப் பழங்கயிரு தாங்கவே தாங்காது காலம்வரும் அதுவரை காற்றிருந்தால். |
| | | 330 334 |

இலக்கிய வட்டம்
கருத்தாங்க கட்டுரை—2

நாள் என்ன படிக்கிறேன் என்?

வள் விக்கண்ணன்

படிப்பது என் வேலை அல்ல ; அது எனக்குப் பொழுது போக்கும் இல்லை.

எழுதுவதும் படிப்பதும் தான் என் வாழ்க்கை. சில காலங்களில் படிப்பது எழுதுவதைவிட அதிகமிருக்கும். சில காலங்களில் படிப்பது குறைந்து எழுதுவது அதிகமாகும். ஆகவே நான் படிப்பதை எல்லாம் பற்றிச் சொல்வது என்றால், அது விசேஷமான தனிக் கதை ஆகிவிடும்.

‘என்ன படிக்கிறேன், ஏன்?’ என்ற கேள்வியை மேற்போக்காக எடுத்துக்கொண்டு, இப்போது—நிகழ்காலத்தில்—நான் படிப்பது என்று கூறவேண்டும் என்றால், கலப்பாகச் சொல்லி முடித்துவிடலாம்.

‘ஆல்டஸ் ஹக்ஸ்லியின் Eyeless in Gaza படித் தேன். டி. எச். லாரன்ஸின் Twilight in Italy படிக்கிறேன். மற்றும், ஹென்றி ஜேம்ஸின் The Portrait of a Lady, Imprint பத்திரிகையின் பதினோவது இதழ், ஹெவ்வுக் எல்லிஸின் Studies in the Psychology of Sex-Volume II-Part Two ல் Eonism and other Supplementary Studies பிரிவில் Mechanism of Sexual Deviation, சோமலை எழுதிய கன்னியா குமரி மாவட்டம் என்கிற புத்தகம், டி.கே.சி.பிள் கம்பராமாயனம் - அயோத்தியா காண்டம்’ என்று.

இவற்றை என் படிக்கிறேன் என்றால், ‘இதுவரை நான் இவற்றைப் படித்ததில்லை. அதனால் படிக்கிறேன்’ என்றும் சொல்லிவிடலாம்.

உங்களுக்கு சந்தேகம் எழக்கூடும் ‘இவன் இவ்வளவு புத்தகங்களையும் ஒரே சமயத்தில் படிக்கிறுன்? சுமா பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக அளக்கிறுன் போலும்!’ என்று. இவ்விதம் பற்றாவர்கள் என்னுவடை நான் தடுக்கவோ தவிக்கவோ இயலாது நான்.

ஆயினும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்— விருந்து சாப்பிட்ட ஒருவனிடம் ‘நீ என்ன சாப்பிட்டாய்?’ என்று கேட்டால், ‘உருளைக்கிழங்குப் பொடி மாஸ், அவீயல், முட்டகோஸ் கறி, சாம்பார், ரசம், பாயசம், பூந்தி, அப்பளம், சாதம், மேரா’ என்று வர்ணிப்பான் அவன். அவன் பொய்யா சொல்கிறுன்? பல்சுவைகளும் நிறைந்தது தானே விருந்து? பலரக மான புத்தகங்களையும் படிப்பது எனக்கு நானே அளித்துக் கொள்கிற நித்திய விருந்து ஆகும். வெறும் சோற்றையும் ரசத்தையும் சதா தின்று கொண்டிருந்தால் ருசிக்குமா? படிப்பதும் அப்படித்தான்.’ ஒரு

புத்தகத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த புத்தகத்தை எடுக்கவேண்டும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு புத்தகம் தான் படிக்க வேண்டும், என்பது எனக்குப் பிடிக்காத கொள்கை.

மேலும், நான் படித்தாக வேண்டிய புத்தகங்கள் எவ்வளவோ இருக்கின்றன. கூடிய மட்டில் எத்தனை புத்தகங்களை படிக்க முடியுமோ அவ்வளவையும் படித்து விட வேண்டும் என்கிற பேராசை என்னை ‘படி, படி’ என்று உந்திக் கொண்டு இருக்கிறது.

இந்த ஆசை—அடங்காத பசி—தனியாத தாகம்— எனக்கு எப்படி ஏற்பட்டது, என் ஏற்பட்டது என்றே எனக்குப் புரியவில்லை. தமிழ் நாட்டில் மிகவும் பிற்போக்குத்தனமும், குறுகிய தோக்கும், சிறுமைப் பண்புகளும் மண்டிக் கிடக்கும் தெறகு மூலமில், ஒரு கிராமத்தில், வசதிகள் நான், ‘படிப்பது உத்தி யோகம் பார்ப்பதற்காக’ என்பது நான் அங்குள்ளவர்களின் வாழ்க்கை தர்மம். அந்தச் சூழ்நிலையில், ‘படிப்பதற்கு ஏக்கப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. தெறிந்து கொள்ள மிக நிறைய ரொம்ப அதிகமான விடையங்கள் உலகத்தில் குவிந்து கிடக்கின்றன. அவற்றை ஒரு வாறு யமன்படுத்தி வாழலாமே!’ என்ற பசியோடு நான் கம்மா படித்துக் கொண்டிருப்பது புரிந்து கொள்ள முடியாத போகு ஆகமட்டுமல்ல, ‘மெத்தப் படித்து புதி கட்டை ஆகிப்போன்’ தன்மையாகவும் உருப்படத்தெரியாத சுபாவமாகவும் தான் எல்லோருக்கும் படுகிறது.

மிகச் சிறு பிரயாத்திலேயே, படிக்கும் மழக்கம் என்னைப் பற்றிக் கொண்டது. கதை கேட்பதில் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தது. பின்னைப் பருவத்தில் யாருக்குத்தான் அது இருக்காது? எனது உலகத்தில் சுவையாகக் கதைசொல்லத் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். வருடங்கள் போகப்போக, சுவையான கதைகளை புத்தகங்கள் மூலம் அறிய முடியும் என்ற ஞானம் எனக்கு ஏற்படவும், கபந்தப் பக்கோடு நான் புத்தகங்களைத் தேடினேன். இனின்னைப் புத்தகங்களைப் படி; இவை நல்ல புத்தகங்கள் என்று சொல்லவும் சுட்டவும் வழிகாட்டிகள் யாரும் இருந்ததில்லை. எனவே, அகப்பட்டதை எல்லாம் படிக்கலானேன். ‘கண்டது கற்றுப் பண்டிதன் ஆக’ முயன்றவனுக்கும் எனக்கும் அதிக வித்தியாகம் இருக்க முடியாதுதான்!

பிற்காலத்தில் என்னை நானே உள்பரிசோதனை செய்து ஏடைபோடக் கற்றுக்கொண்டபோது, என்னைப் பற்றிப் பல உண்மைகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது. படிப்பதில் நான் என் மிகுந்த ஆர்வம் காட்ட வானேன் என்றாலும் தனராயிடிந்தது.

நான் நோஞ்சானுக்கைப் பிறந்து, சங்கோஜியாக வளர்ந்தேன். ‘தொட்டால் சினாங்கி’ சுபாவம் பெற்று எடுத்ததற் கெல்லாம் அழுவது தவிர ‘வேஷ்டிரைன் நியாப் பராபாம்’. ஆக வளர்ந்து, ஒதுங்கிப் பிழைப்பதை நற்குணமாகக் கொண்டு வாழ்ந்தேன். மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவது, வம்பளப்பது, சினிமா டிராமா என்று போவது முதலிய எதுவும் எனக்குப் பிடிக்காமல் போய், கனவு காண்பதிலேயே லயித்துக் கிடந்து என் உள்ளள். அதற்குப் புத்தகங்கள் தீனியாகவும் உராமாகவும் பற்றுக் கோடாகவும் உதவினா.

பக்கத்து விட்டுச் சொன்னமுத்துவின் வீரப்பிரதா பங்களை விட, தாயின் ஆணைப்படி பெரிய பாருங்கல்லை

புரட்ட முயன்று கொண்டிருந்த தீவியலின் போராட்டம் என்னைக் கவர்ந்தது. ராக்காடுவெடி காத்தலின்கடத்தின் நடுத்தெரு நாடகங்களைவிட யுலைலிலின் அனுபவங்கள் என்னை வசீகரித்தன. எதிர்த்த வீட்டுப் பாட்டையா வின் கூயம்புவேலங்களைவிட 'அகே கேளும் பிள்ளாய் எங்கள் விக்கிரமாதித்த மகாராஜனின் வீரப்பிரதாபன் களை' என்று கெக்கலிக்கும் பதுமைகளின் அளப்புகளே எனக்கு அதிகம் பிடித்திருந்தன.

இப்படி, குற்றிலை வரட்டிசையை மறக்கவும், பிறர் தெண்டொண்டிப்பு-அடக்கப்போர்-கிண்டல்-கேவி வகையாக்கவெளிருந்து ஒதுங்கிப் பிழைக்கவும்—களவுகளை ரசித்து, இனிய சுவையிக்க சொந்தக் கணவுகளை வளர்க்கவும் நான் புத்தகங்களை துணைகொண்டேன்.

நான் வீட்டைத் துறந்து வெளி ஊர்களில் சஞ்சரிக்கத் தொடங்கியபோது, சில நல்ல மனிதர்கள் தாமாகவே முன்வந்து எனக்குப் படிப்பதற்கு புத்தகங்கள் கொடுத்து உதவலாயின். ஆகையில் அவற்றில் சில முன் தொடர்பும் பின் தொடர்பும் இல்லாத தனவாக இருக்கும். அதற்காக அவற்றை நான் படிக்காமல் விட்டுவிடுவது கிடையாது. உதாரணத்துக்குச் சொல்கிறேன்—அலெக்ஸாண்டர் மூராலின் 'Three Musketeers' ஐப் பற்றியே கேள்விப்பட்டிராத எனக்கு அவ்வீரர்கள் பின்னர் சாதித்த சாகசங்களைக் கூறும் 'Twenty Years After' என்ற புத்தகத்தை முதலில் படிக்கும் வாய்ப்பு கிடையும். இப்படிப் பல.

ஒருவருக்கு தயவால், விலேகான் நீர், ராமகிருஷ்ண பரமஹம்யஸர், ராமதீர்த்தர், சிவாகன் நாடா முதலிய ஸ்வாமி களின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு எனது பதினெட்டு—பத்தெரான்பதாவது வயசில் கிடைத்தது. அப் பருவத்தில் நான் படிப்பதற்கு வேறு புத்தகங்கள் கிடைத்ததில்லை என்பதனால் தான் நான் அவற்றை ஆர்வத்தோடு படிக்க நேர்ந்தது என்பதோடு, எனது மனப்பண்புக்கும் அந்நாளைய என்னுடைய வாழ்க்கை முறைக்கும் அந்நாளைய பிடித்திருந்தது. நான் நிற்க நிற்க என்னங்களை பண்படுத்த உதவின என்றும் கூறலாய்.

அடுத்த வருஷம் வேலெரு ஊரில் போய் வசிக்க நேர்ந்தது. அங்கு ஒரு அங்கர் மேக்ஸ் மூல்லர் ஆராய்ச்சிகளையும், தயான் நாடு சரஸ்வதி, இங்கர்ஸால் போன்றவர்களின் அறிவு நூல்களையும் படிக்கத் தந்தார். என் அறிவு வளரவும், கிந்தணைப் பொறிகளன்று நெருப்பாக மாறவும் அவை உதவின.

பிறகு தான் சிறுக்கதைகள், பெருங்கதைகள், நாவல்கள் உலகத்தின் வாசல் எனக்குத் திறக்கப்பட்டது.

'முறையாகக் கற்றுணர்ந்தவன்' என்பார்களே அப்படி ஒன்றுமல்லை; நான் புத்தகங்களைத் தேடி அலையவில்லை; என்னைத் தேடி வந்த புத்தகங்களை நான் படித்துப் பயன்படைய முயன்றேன் என்று குறிப்பிடுவதற்காகவே இதையெல்லாம் சொல்கிறேன்.

எப்பொழுதும் இதே கதை தான்.

: சில மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னைக் கான வந்தார். ஒரு சிறு அறை. சுற்றிலும் புத்தக அடுக்குகள், ஒரு ஓராத்தில் நான்—அணைத்தையும் கண்டவர் புத்தகங்களை ஒவ்வொன்றுக்கு எடுத்துப் பார்க்க வானார். நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பொறுமையோடு புரட்டி முடித்த பிறகு, 'You have got two or three books worth reading' என்றார்.

'பூ என்படுவது பொறிவாக பூவே' என்று இலகிக்கணம் வகுத்து வைத்த புராதனப் பண்டிதர் போல,

'புத்தகம் என்படுவது வித்தகர் தீட்டும் ஞானரத்தினாலே' என்றெரு புதுவிதி வகுக்க ஆற்றல் பெற்ற போறினார் இவர் என் என் உள்ளம் அஞ்சலி செய்தது. அவ்வளவு தான் செய்யலாம். வேறு என்ன செய்ய முடியும்? இத்தகைய ஞானபண்டிதர்கள் நான் படித்துள்ளவற்றில்—படிக்கின்றவற்றில்—பெரும்பல புத்தகங்களே அல்ல; அவற்றைப் படிக்காததனால் நஷ்டம் எதுவுமே இல்லை என்று நான் எனது அறிவுக்கு வேலி கட்டிவைக்கவில்லை.

ஒரு காலத்தில் ஆத்மீக நூல்களே நிறையம் படிக்கக் கிடைத்தது போல, ஒரு சமயம் மத எதிர்ப்பு நூல்கள் அதிகம் படிக்க நேர்ந்தது போல, ஒரு சந்தர்ப்பத்தின் பேர்வெள்ளன் நூல்கள் மிகுதியாகக் கிடைத்தன எனக்கு. தமிழில் வெவிவந்துள்ள காமசாஸ்திரங்கள், 'நாகம் கூளப்பநாயக்கள் காதல்', 'வீரலினிடு தூது', 'வருணாகுலாதித்தன் மடல்' போன்ற காமச் சுவைக்கவிடதைகள், வில்லறம் ஸ்டெக்கல், யூஸ்டெஸ் செலர் போன்றவர்கள் எழுதிய செக்ஸ், ஆராய்ச்சி நூல்கள், ஹெவல்க் எல்லிலின் ஸ்டைனில் ஏதோ ஒரு புத்தகம்—இப்படி அநேகம் கிடைத்தன. முளிதிரின் உணர்வு—உள்ளமை—வாழ்க்கை முறைகள் பற்றிய எவ்வளவோ உண்மைகளை அறிய அரிய அவை உதவியிட்டதன்.

1943ல் எனது 23வது வயசில்—நான் முதன் முதலாக சென்னைக்கு வந்தேன். முன்று மாத காலம் தான் சென்னையில் வசிக்க முடிந்தது. அந்தக் கால அளவில் நான் பெற்ற பேறு பெரிதுதான். டாஸ்டாவல்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கெனவ் நாவல்கள் சிலவற்றை படிக்க முடிந்தது. தொடர்ந்து சென்னையிலேயே வசிக்கும் வாய்ப்பும் வசதியும் இருந்திருக்குமானால், நான் மிகுந்த பயன்பட்டாக்கும். ஆனால் ஒரு கிராமத்தில் போய் வசிக்கும்படி வாழ்வின் கதி அழைந்தது. நல்ல புத்தகங்கள் கிடைக்க வழி இல்லாமல் போய்விட்டது.

1947ல் மீண்டும் நான் சென்னைக்கு வந்தேன். 'நாம் படித்தாக வென்டிய புத்தகங்கள் நமக்கு எளிதில் கிடைக்கமாட்டார். நாமே தேடி அவற்றை வாங்குவோம்' என்று என் அண்ணாலும் நானும் திட்டமிட்டோம், புதிய புதிய புத்தகங்களை வாங்கினோம். நீதிகள் புத்தகங்கள் வாங்குவது என்று கிளம்பி னால், அதற்கு ஒரு முடிவே ஏற்படாது' என்று ஒரு ரசிக நவ்வர் சொன்னார். உள்ள உண்மையை உள்ள படி சொன்னார் அவர்.

புத்தகங்கள் வாங்குவதற்கும் மட்டுமல்ல, புத்தகங்களைப் படிப்பதற்கும் ஒரு எல்லை காணமுடியாதுதான்.

உறங்குவது, உண்பது, குளிப்பது போன்ற உடலின் அவசியத் தேவைகளுக்கான நேரம்—ஏற்ற சுற்று வசது அளவிற்கு உற்சாக உடலாசத்துக்கான நேரம்—எழுது தூரம். இவை போக எஞ்சியிலேயே நான் செலவிடுகிறேன். இருபத்தைந்து வருஷங்களாக நான் படித்துக்கொண்டே இருக்கிறேன். டால்ஸ்டாயின் நாவல்கள் கடைகள், கட்டுரைகள்; டால்ஸ்டாவல்ஸ்கியின் நாவல்கள்; துர்க்கெனவ், அலெக்ஸி டால்ஸ்டாய், பால்சின், கார்க்கி—இப்ஸலன், எமிலி லோஷா, விக்டர் ஹாஸ்கோ, பால்ஸாக்க, டூபெண்டல்; என்னஸ்ட் ஹெமிங்வீடு ஸ்டெபன்பக, ஃபார்க்னர், பெர்ஸ்ட்டிஷா, டி. எச். லார்ஸன், ஆல்டஸ்

ஹக்ஸனி, எச். ஜி. வெல்ஸ், டிக்கன்ஸ், ஆஸ்கார் ஓயில்ட்-இப்படி நீஸப் பட்டியல் தீட்டுமுபடியானவற்றை எல்லாம் படித்திருந்த போதிலும், க. நா. சுப்ரமணியம் திசெரென்று எங்கேனும் யாராவது ஒரு பொயரேயோ, ஏதாவது ஒரு புத்தகத்தையோ குறிப்பிடும்போது, அடா, அதை நான் படிக்கவில்லையே! என்ற வருத்தம் தான் எனக்கு ஏற்படும். யாராவது ‘அதைப் படித்திருக்கிறீரா? இதுபற்றி உம் கருத்து என்ன?’ என்று கேட்கிறபோது என் பதில் ‘முழுத்தல்’ ஆகத் தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே சரியாகத் தான் சொல்லி வைத்திருக்கிறேன் ‘கல்வி கரையில்’ கற்பவர்நாள் சில! என்று.

‘ஆலைமேரதும் கடலோத்தில் ஒரு அப்பாவி மனிதன் என்று நான் ஒரு கைத் திருத்தேன். அதில், தற்கொலை செய்து கொள்வதற்காகக் கடலேரம் போய் சிந்தனையில் சிக்கிவிடுகிற அப்பாவி மனிதன் என்ன வோ நினைக்கிறோன். புத்தகங்களைப் பற்றியும் நினைக்கிறோன். ‘நான் சாவதற்கு முந்து முன்று அருமையான புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். டால்ஸ்டாம் நவலான War and Peace, டால்ஸ்டாவ் ஸ்கிரின் Brothers Karamazov, ரோமன் ரோலன்டின் Jean christoph எனும் மூன்று புத்தகங்களையும் சாகும்முன் ஒரு தடவையாவது படிக்க வேண்டும்’ என்று எனது கதாநாயகனுக்ய அப்பாவி மனிதன் என்னுடையிருன்.

அப்படி ஒரு அப்பாவியை சிருஞ்சித்த அப்பாவி மனிதனுக்ய நானே இம் மூன்று அந்புத சிருஞ்சித்தகளையும் அதற்குப் பிறகு தான் படித்து முடித்தேன். டால்ஸ்டாவ்ஸ்கிரின் ‘Idiot’ ஜி இரண்டாம் தடவையாகப் படித்துகிட்டேன் என்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

‘இத்தகைய புத்தகங்களை ஒரு தடவைகூடப் படிக்க வேண்டுமா? என் படிக்க வேண்டும்?’ என்று கேட்கக் கூடிய அண்ணுக்கிளன் எனது அருமைத் தமிழ்நாட்டில் எவ்வளவோ பேர் இருப்பார்கள்—இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் உரியன.

உயரிய இலக்கிய சிருஞ்சித்தகளையும், நல்லிருந்தாக அமையும் அருமையான சிந்தனைப் படைப்புகளையும் படித்து மகிழ்கிற நான், அவற்றை முடித்ததும், ‘அடாடா, இவ்வளவு அந்புதமான புத்தகத்தை படித்து அனுபவிக்கும் பாக்கியம் மற்றும் பலர் பெறவில்லையே’, என்று வருத்தப்படுவது உண்டு. படிக்க முடியாதவர்கள்—படித்து அனுபவிக்க ஆற்றல் அல்லது மனம் அல்லது வாய்ப்பு இல்லாதவர்கள்—எனது அனுதாபத் துக்கு உரியாக உலகத்துக் கெல்லாக்களை ஒருவாறு உணர்வதற்கு நமக்கு நிதிரமாக விளங்கியிருக்கிற ஆங்கில ஞானம் பெருதவர்கள் எனது அனுதாபத்துக்கு உரியவர்கள். ‘எல்லாம் தமிழில் இருக்கிறது. ஆங்கிலத்தை அடித்து சிரட்டுவோம்’ என்று வீராவேசம் கொள்விற அரசியல்வாதிகளுக்காக நான் அனுதாபம் கொள்வதில்லை. ‘அவர்களுக்கு ஜீயோ! அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களே உணரவில்லை! என்ற ஏசுமுனியின் வார்த்தைகளையே என் உள்ள அவர்களுக்காக அடிக்கடி எத்தனிக்கும்.

நான் அரசியல் நூல்கள் படிப்பதில்லை, வாழ்க்கை வரலாறு, வீமர்சன நூல்கள், வறஞ்ட கட்டுரைகள் முதலியன என் கவனத்தையோ காலத்தையோ கவல்

தில்லை, கவிதைகள் ஓரளவு படித்திருக்கிறேன். குலோ, பிளாட்டோ, தோரு, எமர்ஸன், நீட்டேஷே, பிராய்ட், பெர்ட்ரனாட் ரல்ஸ் ஆகியவர்களின் சிந்தனை நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.

தமிழில் நான் படித்தவை—படிப்பவை—பலபலப் பலபல என்று சொன்னாலே போதும்.

சரி. இவற்றை எல்லாம் என் படிக்கிறேன் என்று சிறிது சிந்திக்கலாம்.

அடுக்கு அடுக்காகக் கொலு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் நடுவே, ஒரு ஓரத்தில், ஒரு புத்தகமும் கையுமாய் காணப்படுகிற என்னை இரண்டு சிறுபிள்ளைகள் கவனிக்கின்றன.

‘யேம்மா, எவ்வளவோ புத்தகம்!’ என்கிறது ஒரு குழந்தை.

‘அவ்வளவையும் இவர் படிச்சிருக்காரும்!’ என் கிறது மற்றெல்லூரு குழந்தை.

முதல் குழந்தை நம்பில்லை. என்னிடமே கேட்கிறது, ‘இவ்வளவையும் நீ படிச்சிட்டியா?’ என்று.

‘இல்லை, கொஞ்சம் படிச்சிருக்கேன். இன்னும் படிக்க வேண்டியது நிறையவே இருக்கு’ என்கிறேன்.

‘இவ்வளவு புல்தகத்தையும் படிக்கனும்?’ எல்லாத்தையுமா படிச்சாகனும்?’ என்று அது கேட்கிறது.

‘ஆமாம், படிக்கத்தான் வேண்டும்.’

அந்தக் குழந்தை அனுதாபத்தோடு சொல்கிறது : ஜீயேர பாவம்! இவ்வளவையும் படிக்கனுமாசே! ரொம்பக் கஷ்டமா இராது? நாம ரெண்டு மூன்ய புல்தகம் படிக்கிறதுக்கே எவ்வளவோ சிரமப்படுகிறேம்?’

படிக்கிற விஷயத்தில் பெரும்பாலோர் இக்குழந்தைகளைப் போல் தான் இருக்கிறார்கள் என்று என்னிக்கொடையேன். படிப்பது என்றால் பாடப்புத்தகமும் பரீட்சையும் தான் ஞாபகத்தில் நிற்கும் என்றால், எனக்கும் அது மிகுந்த தொல்லியாகவும் சிரமமாகவும் தான் தோன்றும்.....

என் கையில் ஒரு புதிய புத்தகம் இருக்கிறது. அதையும் என்னையும் கவனித்தபடி நின்ற ஒரு தொழிலாளி— என்றால் பாடுப்பட்டுக் கூலி பெறுகிறவன்— ‘இந்தப் புல்தகத்தின் விலை என்ன சாமி?’ என்று கேட்கிறுன்.

‘நாலரை ரூபாய்’ என்கிறேன்.

‘இந்த ஒரு புல்தகத்தின் விலையா இவ்வளவு?’ என்று கேட்க்கிறுன் அவன்.

‘ஆமாம்.’

‘இந்த ரூபா இருந்தால் முனுநாளை நாங்க ஒட்டிவோமே. முனுநாள் கூலி ஆச்சுதே சாமி. நாலைரை ரூபா கொடுத்து ஒரு புல்தகம் வாங்கிய படிக்காவிட்டால் என்ன?’ என்று அவன் முனங்குகிறுன்.

புத்தகம் வாங்கிய படிக்கிற விஷயத்தில் இத் தொழிலாளியின் மனோபாவம் தான் பெரும்பாலருக்கு இருக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுத்ததும், ரூபா—அனை ஞாபகமும், அரிசி—உப்புப் புளி அல்லது இதர சாமான் எண்ணானும் எழும் நிலை இருக்குமானால், படிப்பது என்பது எனக்கும் வேதனையும் வீணத்தனமுமாகத்தான் பட்டிருக்கும்.

சமீபத்தில் ஒரு நண்பார் என்னிடம் கேட்டார், ‘நீங்கள் ஒருநாளைக்கு எவ்வளவை நேரம் படிப்பர்கள், எழுதுவிர்கள்? நிறைய எழுதுவிர்களே? ரொம்ப நிறையப் படிப்பதாகவும் தெரிகிறதே?’ என்று.

' நான் விழுந்து விழுந்து படிப்பதுமில்லை. விடிய விடிய சிலித்திருந்து எழுதுவதுமில்லை. எனது நேரம் முழுவதும் எனக்கே சொந்தம். எனக்குக் கவலைகள் கிடையாது. பெறுப்புகளை நான் வளர்த்துக் கொள்ள வுமில்லை. ஆகவே நான் படிக்கிறேன், எழுதுகிறேன்' என்று சொன்னேன்.

பார்க்கப்போனால், இது உண்மையின் ஒரு புறம் மட்டுமே ஆகும். உள்ளதை உள்ளபடி சொல்ல தானால்—

என்னைச் சுற்றிலும் காணப்படுகிற வாழ்க்கை வேதனைகளையும், வெறுமையையும், வறட்சியையும், தொல்லைகளையும் எனிதில் மற்பதற்காக நான் படிப்பில் ஆழ்கிறேன் என்று கூறவேண்டும்.

வறண்ட நிகழ்கால வாழ்விலிருந்து நம்மை அற்புத மான அனுபவக் கணிகளும், சிந்தனைச் சுடர்களும், எண்ண மனிகளும் நிறைந்து கிடக்கும் ஒரு ஞானக் குரைக்கு அழைத்துச் செல்லும் மாயக் குளிகை நல்ல புத்தகம். ஒளிமயமான இனப்போகத்தை—அங்குள்ள துணப் துயரங்கள்கூட இனியன—நமக்குக் காட்டுகின்ற அலாவுதீனின் அற்புதவினச்சு அருமையான புத்தகம். நமக்கு சித்திக்காத பலரக அனுபவங்களையும் நாம் புரிந்து உணர வகை செய்கிற அரேபியன்னத்தில் பூதங்

கள் புத்தகங்கள், நமது வறுமையை, வாழ்வின் வெறுமையை, நிகழ்காலக் கடுமெவெயிலை மறக்கடித்து நாம் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும்படி செய்கிற போதைச் சரக்கு புத்தகமே.

ஆகவே நான் என் படிக்கிறேன் என்றால்—மறக்க விழிப்புற. சிந்திக்க. கனவு காண. அனுபவம் பெற. அறிவை அகண்டதாக்க. மனிதரின் சிறுமைகளையும் பெருமைகளையும், குணநலன்களையும் குணக்கொளாறு களையும் கண்டுகொள்ள. பொதுவாக, வாழ்க்கையின் உண்மைத் தன்மையை—மனிதரின் உணர்ச்சி, உள்ளம் அறிவு ஆகியவைகளின் தன்மைகள் தவறுகளை உணர்ந்து கொள்ள. ஓயிக்கையையும் உலகத்தையும் புரிந்து கொள்வதற்காக என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

படிப்பது உனக்கு அலுப்புத் தரவில்லையா ; போர் அடிக்கவில்லையா என்று அநேகர் கேட்டார்கள். இன்னும் கேட்பார்கள்.

படிப்பது எனக்கு என் அலுப்புத்தரப் போகிறது ? நான் தான் சொன்னேனோ— படிப்பது என் வேலை அல்ல. அது எனக்கும் பொழுதுபோக்கும் இல்லை. படிப்பதும் எழுதுவதும் தான் என் வாழ்க்கை.



நி ல வு

பேரை சுப்ரமண்யன்

கட்டினேன்—

கட்டுவனின் விளிம்பிட்டு
காட்சித் தெரிவு திரைக்குள்.

நீரோடு நீர் ஒன்ற
நீலத்துள் நீலமாய்
நெடுங்கடல் அரங்கம்!

புலனே சிறுபுள்ளி
அதில்
பொலிவதோ பல புள்ளிகள்
பூச் சிதறலோ ? பொறிவினக்கோ?

ஙிறைவு—

அளவில்லை என்னுள்.

நேரத்தின் விழுமைகயில்
மனிவட்டப் புள்ளிக்குள்
சூலுறும் தனிவட்டம்;

புள்ளிக் கருமையைல்
பொங்கும் ஒளி வெள்ளை !
என் புலனுக்கு எதிர் ?

வெறுப்பு—

விளிம்பில்லை என்னுள்.

குலைச் சுமக்கவோ, இனியும் ?
த...தா !

கட்டுவிட்டேன்—

வீழுந்தது நீலத்திரை
விளிம்பிட எவருமில்லை
ஒளி சிர்த்தது உச்சியில் !

ஙிறைவு—
மழுஸ் உலகிடை !
•ப...பு !

எழுத்து பிரசரம்

புத்தகப் பிரியர்களுக்கு

ஒரு புதிய சந்தூ திட்டம்

இலக்கியத் தரமான நூல்களை நன்றாக அச்சிட்டு வாசகர்களின் இலக்கிய ருசிக்கு ஈடுகட்ட, தமிழ் புத்தகப் பிரசரத் துறையில் ஒரு முற்றிலும் புதுமையான முறையில் கவிதை, நாவல் சிறுகதை, இலக்கிய வியர்சனம் ஆகிய துறை நூல்களை வெளியிட எழுத்து பிரசரம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு நூலும் 500 பிரதி அச்சாகும். வெளிநாட்டு புத்தகத் தயாரிப்புக்கு இணை போடும்படியாக புத்தக அமைப்பு இருக்கும்.

இந்த ஆண்டுக்கு நான்கு நூல்கள் வெளிவருகின்றன. அவை பற்றிய விவரத்தை பின்பக்கங்களில் பார்க்கலாம். இந்த நான்கு புத்தகங்களையும் வாங்கும் புத்தகப் பிரியர்களுக்கு ஒரு விசேஷ கலூகை ஏற்பாடாக இந்த சந்தூ திட்டம். அதாவது இந்த 4 புத்தகங்களும் சேர்ந்து ரூ. 18-00 ஆகிறது. கவனிக்கவும் : ‘எழுத்து பிரசரம் சந்தூ திட்டத்தில் சேர்பவர்கள் ரூ. 15-00 மட்டும் செலுத்தினால் போதும். இதையும் கவனிக்கவும் : தபால் செலவும் இதுக்குள் அடங்கியது. இரட்டை கலூகைகள்!

முதல் நூல் ‘ஜீவனும்சம்’ வெளியாகிவிட்டது. இரண்டாவது புத்தகம் ஜெலையில் வெளிவர்த்து விடும். இரண்டும் சேர்ந்து ஜெலை-ஆகஸ்ட்டிலும் அடுத்து வரும் ‘அறுபது’ ‘புதுக்கவிதைகள்’ இரண்டும் ஆகஸ்ட்-செப்டம்பரிலும், ஒரு தட்டவகளில் உங்களுக்கு அனுப்பப்படும்.

முதல் கட்டத்தில் 200 அங்கத்தினர்களை சேர்க்கும் திட்டம். இந்த இருதாறில் ஒருவராக தாங்கள் சேர்ந்து, தரமான நூல்கள் வெளிவர, எழுத்தாளர் நலன் கருதிசெயல்பட முன்வரும் ஒரு நிறுவனம் வளர, நீங்கள் படிக்க விரும்பும் நூல்கள் தொடர்ந்து அச்சாக, இலக்கிய சிரத்தையான ஒரு முயற்சி வெற்றி பெற உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தரும்படி கெட்டுக் கொள்விரேம். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் உள்ளவர்கள் அவசியம் உறுப்பினர்களாக ஆக விரும்புவார்கள் என்று நம்புகிறேம்.

ஜீவனும்சம்

சி. கி. செல்லப்பா

இரு இங்கியக் குடும்பப் பெண்ணின் பரிபூரணப் பிரதிநிதியாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்துக்கொண்டுள்ள, வீதவை வீடியம் பொதுப்படை வீவகாரத் தோடு தொடர்பு பட்டு ரஸத் தூய்மையோடு எழுதப்பட்ட முதல் நாவல்—

ரூ. 4.00

காட்டு வாத்து

ந. பிச்சருந்தி

பாரதிக்குப் பின் புதியதொரு மரபுக்கு பிதாமகனார், முனைவர், முதல் வர், என்றும், கலையும் அறிவும் கை கோத்து தோன்றும் கலைக்கிழவர் என்றும் கருதப்படும் புதுப்பாதை வகுக்கும் கவிஞர்களைத்த புதுக்கவிதைகள்—

ரூ. 5.00

ரூ. 18.00 பெறும் 4 புத்தகங்களும்

அறுபது

கி. கு. செல்லப்பா

குழந்தை, பாத்திர சிருஷ்டி ஆகிய அம்சங்களை சிறுக்கதையில் வெற்றி கரமாகப் படைத்துவதன் மனீசு கொடி எழுத்தாளர்கள் ஒருவர் எனக் கருதப்படும் சிறுக்கதை ஆசிரியரது பொறுக்கி எடுத்த தரமான சிறுக்கதைகள்—

ரூ. 5.00

புதுக் கவிஞரத்துகள்

தொகுப்பு

யாரதிக்ருப் பிறகு பிச்சலூர்த்தி புதுப்பாடதை வகுக்க கவி என்றால் அந்த கவியின் பாதையில் சென்று, உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் சோதனை செய்து மரபை அறிந்து மரபை மீறி மரபு வகுக்கும், கவி தைத் துறையில் புரட்சி செய்யும் இளம் கல்ஞர்களது புதுக்கவிஞரதொகுப்பு—

ரூ. 4.00

சந்தா திட்ட நூலு

இந்த திட்டத்தில் நான் உறுப்பினராக சேர விரும்புகிறேன். குறிப்பிட்ட நான்கு நூல்களையும் எனக்கு அனுப்பிவைக்கவும்.

| | | | | | | |
|----------|-----|-----|-----|-----|-----|-----|
| பெயர் : | ... | ... | ... | ... | ... | ... |
| முகவரி : | ... | ... | ... | ... | ... | ... |
| | ... | ... | ... | ... | ... | ... |
| | ... | ... | ... | ... | ... | ... |

மணியார்டார்/போஸ்டல் ஆர்டர்/செக்

.....ரூபாய்க்கு அனுப்பி இருக்கிறேன்.

தலைப் புத்தகங்கள்

வாங்குவோருக்கு

நான் இந்த திட்டத்தில் சேர்ந்த அங்கத்தினர் இல்லை. ஆயினும் கீழே குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் தபால் சலுகை உள்பட அதன் விற்பனை விலைக்கு வாங்க விரும்புகிறேன்.

| | | | | | | |
|----------|-----|-----|-----|-----|-----|-----|
| 1 | ... | ... | ... | ... | ... | ... |
| 2 | ... | ... | ... | ... | ... | ... |
| பெயர் : | ... | ... | ... | ... | ... | ... |
| முகவரி : | ... | ... | ... | ... | ... | ... |
| | ... | ... | ... | ... | ... | ... |
| | ... | ... | ... | ... | ... | ... |

மணியார்டார்/போஸ்டல் ஆர்டர்/செக்

ரூ. அனுப்பி இருக்கிறேன்.

EZHUTTHU PRACHURAM
19-A, PILLAR KOIL STREET,
MADRAS-5

ரூ. 15.00 க்கு - தபால் சேலவு உள்பட

ாஃட்

கண்ட இலக்கியத் தத்துவம்

ச. ஸ்ரீ. தேசிகன்

... இவர் ஒரு சிறந்த நிறங்வோர் என்பது இவர் எழுதிய பல நூல்கள் வரயிலாக நாம் அறிகின்றோம். கலையைப்பற்றி நுழைக்கமாக ஆரய்ந்து பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மேலும் சிறந்த கலை பாடும் ஆற்றல் படைத்தவற்று. இவருடைய பாடல் தொகுது வெளிவர்த்திருக்கிறது. கலைத்தயைப் பற்றி இவர் தம் கருத்துக்காலைத் தத்திருக்கின்றார். அவற்றை நாம் ஆராய்வோம்.

ஓர் உணர்ச்சி வேகத்தில் ஒரு படைப்புத் தோன்றுகின்றது. அதற்கு வேண்டிய பாதையை அதுவே வகுத்துக் கொள்கின்றது. அது பிறப்பதற்கு வேண்டிய விதிகள் அதிலேயே அடங்கி இருக்கின்றன. உதாரணமாக : வல்மீகியின் சடு சோகம் ஒரு பாட்டாய்ச் சரந்தது. அந்த உணர்ச்சி வெள்ளம் தனக்குரிய நெறியைத் தானே அமைத்துக் கொண்டு ஒழுங்காய் ஓட்டத் தொடங்கி விட்டது. மகரினி தம் படைப்பைக் கண்டு தாமே வியந்துபோனார். அதற்கு ஆர்ஃ்க்கனிக் ஃபார்ம் என்று பெயர்.

இதிலிருந்து இனி வரும் கவிகள் வேண்டிய விதிகளை அமைத்துக் கொண்டு சாட்டிசைசத்தால் இதற்கு அப்ஸ்ட்ராக்ட் ஃபார்ம் என்று பெயராகும். ஒரு பாதையை இவன் புதிதாய் நாட வேண்டியதில்லை. முன்பு அமைக்கப்பட்ட பாதையில் இவன் செல்லுகிறான். இதற்குக் கிளாஸிகல் என்று பெயராகும்: உணர்ச்சிப் பெருக்கில் ஒன்று அதற்கேற்ற உருவத்தைத் தானே அமைத்துக்கொள்ளும்பொழுது அதை ரொமானிட்கள்று கூறுகின்றோம். ஏற்கொண்டு அமைக்கப்பட்ட பாதையில் செல்லும் இயல்லைபக் கிளாஸிகில் என்று கருதுகின்றோம்; இலக்கியத்தில் இவ்விரண்டு அம்சங்களும் காட்சி அளிக்கின்றன. இலக்கியம் பிறக்கும், முதிரும். அந்தத்துபோய்விடும். இந்த அழிவிலிருந்து புதிதாய் ஒன்று தோன்றும். படைத்தல், காத்தல். அழித்தல் என்ற முத்தொழில்களும் இலக்கிய உலகிலும் நடக்கின்றன. புதிதாய்ப் படைப்புத் தோன்றும் பொழுது பிரமனின் அலுவலைப் பார்க்கின்றோம். அந்தப் படைப்பு அழியாவண்ணம் காப்பாற்றும் நிலையில் விஷ்ணுவின் வேலையைக் காண்கிறோம். படைப்பு நாளாடவீல் சீர்களைத்து அழிகின்ற நிலை நமக்கு உருத்திரை நினைவுட்டும். கவிதையில் ரொமானிடக், கிளாஸிகில் என்ற இவ்விரண்டு முறைகளிலும் தோன்றும் கவிதையின் சுவரூபம் அல்லது படிவம் ஆராய்ச்சிக்குரியிது.

ஒருவன் சிறியவனே பெரியவனே அவன் சுவரூபம் அவனுடைய படைப்பில் தோன்றவிடுகின்றது என்று குல்லர் கூச் மொழிகின்றார். ஒரு மனிதன் தன்

நிழலைத் தாண்டி அப்புறம் செல்ல முடியாதன் கேடு என்று ராலே கூறுகின்றார். மாட்டன் லூர்ஸ் என்பவர் கவியைக் காட்டிலும் அவன் படைப்பு வீரிந்தது என்று சாற்றுகின்றார். கவிதையென்பது ஒருவனுடைய உணர்ச்சிக்கு உருக்கொடுப்பதன்று. அதிலிருந்து விலகி நிற்பதே. சுவரூபத்திற்கு உருக்கொடுப்பதன்று. அதிலிருந்து அகன்றிருப்பதே. கவிக்குச் சுவரூபமில்லை. அவன் கவிதை வெள்ளம் வழிநீதோட்கூடிய வாய்க்காலாயிருக்கின்றார்.

மனிதன் உணர்க் கூடிய மனத்திற்கும் மேல்பாக மூம் உண்டு. அவனுக்குப் பலங்காத அதற்கோர் அடித்தளமும் உண்டு. அதற்கு அகமனம் என்று சிசால்லலாம். அந்த அக மனத்தில் துயின்றுகொண்டிருக்கிற சக்திகளோ அளவிலிருந்தன. இவனுக்கு ஓர் ஆலேவசம் வருயாயின் அதை ஆண்டவன் அருள் என்று சிலர் சாற்றுவார்கள். வேறு சிலர், அதுவும் உள்நால் ஆசிரியர்கள் அது அகமனத்திலிருந்து எழுந்த ஒரு சக்தியே. தனிர் வேறில்லை என்று இயம்புவார்கள்.

கோய்தே ஓரிடத்தில் குறிப்பிட்டது இங்கே சிந்திப்பதற்குரியது. ஒரு மனிதனுடைய படைப்புச் சக்தி எகாந்தத்தில் உருவாகின்றது. அவனுடைய நிலைபெற்று குணமானது மேதுவின்ற உலக எந்த அலைகளிலும் மாருது சிலைபோல் நிற்கின்ற குணமானது உலகச் சுழிலில் அமைகின்றது.

A talent is formed in solitude, a character in the stream of the world.

நிந்தரமான குணமொன்று (கேரக்டர்) அமைக்குத் தோய் விடுமானால், இந்த குணத்தைக் காப்பாறுவதற்காக எல்லாவற்றையும் அவன் துறந்து விடுவான். சுவரூபத்தில் உணர்ச்சிப் பெருக்கேற்படும். கவிதையென்பது சுவரூபத்தின் விளைவாதார்.

நிந்தரமான குணமை வாய்ந்தவன் உணர்ச்சி வெள்ளத்தைத் தடுத்து விடுவான், ஆதலால் நிந்தர குணத்திற்கும் (கேரக்டர்) சுவரூபத்திற்கும் (பெர்ஸனிலிட்டி) ஒரு வித்தியாசம் உண்டு என்பதை இவ்வாசிரியர் மிகத்தெளிவாய்க் காட்டியுள்ளார்.

கவிதையின் இயல்பு ஆராய்ச்சிக்குரியது. மேதாவித் தன்மைக்கு ஒரு வரம்பு இல்லை என்று கூறுவது தவசிருது. அது தனக்கென்று ஒரு வழி வகுத்துக் கொள்கின்றது என்று கோலரிட்டுக் கூறுகின்றார்.

The power of acting creatively under laws of its own originatión.

கவிதை என்பது எல்லாவற்றையும் கடந்த ஓர் அப்ரவசக்தியாகும் (a transcedental quality) ஒரு பெரும் மாறுதலை அது பிறப்பிக்கும்படி செய்கின்றது. அப்பொழுது சொற்களுக்கு புதிய தோற்றம் ஏற்படுவதை நாம் அறிகின்றோம். கவிதைக்கும் உரைக்கும் வடிவத்தில் மட்டும் பேதமன்று, கவிதையின் இயல்பே ஒரு தனித்த இயல்பாரும். கவிதை ஏதோ தோன்றி மறைகிற ஓர் உவகையில் பிறந்ததன்று. அது தீர்மானத்தில்தான் எழுகின்றது என்று மொழியவும் கூடும்.

கவிதை ஒரு தரிசனத்தில் ஓர் அனுபூதியில் பிறக்கின்றது. அந்தத் தரிசனத்திற்கு அவன் தக்க உருக்கொடுக்க வேண்டும், கவிதையை அமைக்கிய முறையை நாம் கற்றுக்கொள்ளலாம். கவிதைக்குரிய திரிசனமோ அனுபூதியோ இயற்கையாய்த் திகழுவேண்டும்.

கவிதை நீண்டதாயிருக்கலாமா? இருக்கக்கூடாதா? என்ற கேள்வியை எழுப்புகின்றார். சிறிய வட்டத்தில்

அமைந்த கவிதைக்கும் நீண்ட உருவத்தை அடைந்த கவிதைக்கும் கவிதை இயல்பைப் பற்றிய வரையில் மாறுபாடில்லை என்று இவர் கருதுகின்றார்.

சீல் கவிதைகள் விளங்காமலிருப்பதற்குக் காரணம் நம்முடைய அறிவுக் குறைவே, கவிகள் செஞ்சொற் களைத்தான் ஆள்கின்றனர். அவற்றின் நயங்களையும் நுட்பங்களையும் நுகரக்கூடிய ஆற்றல் படைத்தோ வில்லை.

ஒரு தத்துவத்தை உண்டாக்கிய புராணக் கதை (மிதி) கனவு (தீர்ம்) கவிதை (போயம்) இவற்றின் இயல்புகளை இவ்வாசிரியர் துருவி ஆராய்கின்றார். தத்துவம் அடங்கிய கதையை எந்த மொழியிலும் நாம் தர முடியும். ஆனால், கவிதை ஒரு மொழிக்கே உரியது. மதிரெரு பாஷாஷில் நாம் அதை மொழி பெயர்த் தோமேயோனால் அதன் கவருபழும் இயல்பும் சிறைந்து போய்விடும் என்பதில் யாதொரு ஜயமுமில்லை. ஆனால் கனவுக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கின்றேன்.

'நான் எழுதிய கவிதைகள் யாவும் கனவில் விரிந்த அனுபவங்களோயாகும். ஆதலால் கவிதைக்கும் கனவுக்கும் ஒரு சம்பந்தமிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகின்றது' என்று அவர் கருதுகின்றார்.

கவிதை அனுபவத்தைப்பற்றி இவ்வாசிரியர் மொழி கின்றார். ஒரு கவிக்குத் தனக்கென்ற ஒரு வடிவில்லை. எதைப் படைக்க முயல்கின்றாலோ அந்த அந்த வடிவை எய்து விடுகின்றான் என்று கீட்டல் மொழிகின்றார். இது உண்மையே. மற்றதை வளர்க்கின்றவன் யர மாய் ஆனால்தான் மாத்திரம் சித்திரத்தில் அலராகவுக்க முடியும். ஓர் இராமனீயப் படைப்பற்றா ஓர் இராமங்கைக் கவிஞர் நிகழ வேண்டும். நல்ல பாத்திரங்களோ அல்லது கெடுதலான பாத்திரங்களோ இவற்றைப் படைக்கும்போதெல்லாம் கலைஞர் அந்தப் பாத்திரங்களாய் ஆகிவிடுகின்றான். ரில்க் என்ற சிறந்த ஜர்மன் கவி தன் அனுபவத்தைத் தருகின்றார்.

கவிதைகள் வெறும் உணர்ச்சிகளின் வடிவங்கள்ல. அவை அனுபவங்களே. ஒரு கவி எழுதுவதற்கு அநேக நாரங்களையும் மனிதர்களையும் பண்டங்களையும் பார்க்க வேண்டும். விலங்குகளின் செயல்களை கவனிப்பது அவன் கடமையாகும். பறவைகளின் சலனங்களின் அழகை மாற்றிக் களிப்பதும் அவன் செயல்கும். அவகக்களை மறந்துவிடவேண்டும். மறந்தவை மீண்டும் வருகிற வரையில் அவன் காத்திருப்பதுதான் அழகாகும். இத்தனை அனுபவங்களும் நம் ரத்தத்தோடு ரத்த மாய்க் கலக்கும் வரையில் கவி ஒன்றும் எழுதுமானிருப்பது நலமே. கவிஞர் எல்லாப் பொருளாகவும் தீகழ்கின்றான். தனக்கென தனித்த வடிவம் அவனுக்கில்லை. இது கீட்டல் கண்ட தத்துவம். எல்லா அனுபவங்களைத் திரட்டி சுதையோடு சுதையாய் ரத்தத்தோடு ரத்தமாய் அவற்றைக் குழைத்துச் சுமைப்படே கவிஞருடைய காரியமென்று ரில்க் இயம்புகின்றார்.

கலை தத்துவமன்று, விஞ்ஞானமன்று, பாரமார்த்திகமன்று, நம்பாத ஜயமுமன்று, உலகத்திலுள்ள பிரச்சினைகளைக் கர்க்க தீதியில் இவன் தீர்க்க வரவில்லை. தம் பெரும் கற்பணையில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு காண்கிறான். இந்த கற்பணையில்தான் கவியின் ஆற்றல் விஸிர்ந்து நிற்கிறது. அதற்கு நாம் வணக்கஞ் செய்வோமாக.

மீட்சி

மதியை மறைத்த மாசி
வாடு வீரட்ட விலகும்;
நீரை மறைத்த பாசி
கை அறைக்கு கலையும்.

சிவனை மறைத்த மாடு
ஹரிஜூன் பூடலுக்கு கூரங்தது;
சதியை மறைத்த மாசு
சிறுவன் காலுக்கு அகன்றது.

காதல் மறைத்த நெறியோ
கானல்வரியில் மீளவில்லை?
ஊடல் மறைத்த சீதியோ
கூடல் ஏரிப்பில் ஒளிரவில்லை?

சாலை மறைத்த புறமோ
இருள் சீங்கவில் தெளிவாகும்;
மாயை மறைத்த அகமோ
தூன்னோ அறிதவில் விரிவடையும்.

அனுவுக்கு முன்

அனுவும் அவன் அன்றி
அசையாது என்ற
மெய்ஞ்ஞானி
அன்று
அனுவைத் துச்சமாக மதித்து
அதுக்கு முன் அவனை நிறுத்தினான்

அனுவைப் பிளங்கு பிரிக்கவே
முடியாது என்ற
விஞ்ஞானி
அன்று
அனுவைத் துச்சமாக மதித்து
அற்பம் என அதைப் பின் தள்ளிவிட்டான்

அனுவைப் பிளங்கு அனுசக்தி ஆக்க
முடியும் என்று
விஞ்ஞானி
இன்று

அனுவை சிவசக்தி ஆக்கி
அவனுக்கு முன் அதை நிறுத்திவிட்டான்

அனுச்சோதனை பல்மாசரன் கை
நிறுத்து என்று
மெய்ஞ்ஞானி
இன்று
அனுவுக்கு முன் ஆதிமூல ஒலைட்டு
அதுக்கு முன் சர்க்காநாரியை நிறுத்துகிறான்

நினைவோட்ட

நாவல்

—நிறையும் குறையும்

வெ. சாமிநாதன்

இலக்கியத்திற்கு யார் வியரக்கியானம் கொடுத்திருக்கிறார்களோ, சுருக்கமாக அடித்தத்திற்கு ஏதும் சேதனம் விளைவிக்காமல் உலக தரிசனம் என்றுசொல்லிவிட்டால் அதில் தவறு ஏதும் தீராது என்று நினைக்கிறேன். வேறு வார்த்தைகளில், எந்த இலக்கியமும் இந்த வியரக்கியான வட்டத்தைத் தாண்டிக் குதித்துவிடும் என்றே இந்த வட்டத்திற்கு வெளியில் பிறந்துவிட்ட எதுவும் இலக்கியமாகின்டும் என்றே சொல்வதற்கில்லை என்று நம்பிகிறேன். ஸரமர்ஸெட் மாம் சொல்வது போல் குதுருகில்பதற்கல்ல இலக்கியம். ஜாதநவும் ரகுநாதனும் வரையறுப்பதுபோல் பாட்டார்களும் மேம்பாட்டிற்கு ஒத்து வாழ அல்ல, சீன அரசாங்கக் கட்டணைப்படி, பொதுவுடனடைமை நீதியான சமுதாய புனருத்தான்துக்காக அல்ல. தமிழ் நாட்டு தொடர்களத் தீவிரமாகின்டு கோட்டாட்டின்படி, அம்மாமிகளின் பொழுது போக்கிற்காகவும் அல்ல. அல்லது இன்னமும் சிலர் நம்புவதுபோல் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, திருக்குறள் இவற்றின் பிரசாரத்திற்காக வும் அல்ல. க. நா. சு. சொல்லிக் கொள்ள ஆசைப்படுவதுபோல வாசகர்களை சிரமப்படுத்துவதற்காகவும் அல்ல. (அசரக்கணம்-அறிமுகம்) இந்த நம்பிக்கைகள், கேட்டாடுகள், இலக்கியத்தின் புனித்தவத்தை யாசபடுத்துவன்.

இலக்கியாகியின் தன் எந்தப் படைப்பையும், யதார்த்த உலகக்கோயா, தன் கர்ப்பணையின் லக்ஷி உலகக்கோயா, மனிதர்களை கோயா. மனவெழுச்சிகளையோ தாண்கண்ட பார்வையில் அறிமுகப்படுத்தும் நோக்கி வேலேயோதான் படைக்கிறேன். வாசகனுக்கும், இலக்கியத்திற்கும் உள்ள உறவு, உள்ளடக்கத்தைப் பற்றிய வரையில் உள்ள உறவு. அறிமுகத்திற்குப்பின், தனக்குத் தெரிந்ததுதான் இது என்று தெரிந்து கொள்ள வில்லையே என்ற நினைவின் பிறப்பிலும், ஒஹோ, இப்படியும் ஒரு பார்வை நாதயம் என்ற வியப்பிலும், ஆமாம், உண்மைதான், நாமே கூர்ந்து நோக்கியிருந்தால் நமக்குப் புலப்பட்டிருக்க வேண்டியது உண்மையை என்ற ஒப்புதலிலும், இப்படிப்பட்ட உண்மை விரும்பத் தக்குதுதான். இது சாத்தியம் தான். உலகம் இப்படியாக விருக்கக் கூடாதா என்ற ஆசை எழுச்சியிலும். தனக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்வதும் சாத்யம் இல்லை. ஆனால் இது என்னவே உண்மையாகத் தான் 'இருக்க வேண்டும் என்ற மனத்தெளிவிலும் தான் இருக்கிறது. ஒவ்வொரு படைப்பும் திரைமுடிக்கிடக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சிகள். இந்த வகையில் இலக்கியாகியின் உண்மையை நன்மைகளைகளியம்சத்தோடு ஆராயும் தத்துவாசியின் ஆகிறுன். ஒவ்வொரு படைப்பும் ஒரு 'ரெவலேஷன்' 'எ :டயலா:க் வித விறிங் ஓஸ்ட'.

இலக்கிய உத்திகளும் இந்த அறிமுக வேலையில் உண்மையைக் காணும் முயற்சியில் பயன்படும் கருவி களோ. வெறும் ஜோடீஸாகள் அல்ல, வங்கதை களோடு விளையாடும் சர்க்கல் வித்தைகளும் அல்ல. அறிமுக முயற்சியில் பயன்படாத எந்த உத்தியும் இலக்கிய வகையின்களுக்கு புறம்பான துதங்கள். அவைதான் வெறும் சர்க்கல் வித்தைகள். கையாளப்படும் ஒவ்வொரு புதிய உத்தியும் நமக்கு ஒரு புதிய உண்மையை இதுகாரும் மறைந்து கிடந்த ஒரு உண்மையை சொல்ல தற்காகப் பிறந்தது என்க்கொள்ள வேண்டும். தான் கண்ட குறைகளை நிவர்த்திக்க வழி என்ன? அல்லது தான் கண்ட உண்மைகளை எழுத்தில் வடிக்கும் வழிகள் என்ன என்ற ஆராய்வின் விளைவாகப் பிறப்பதுதான் ஒவ்வொரு உத்தியும்.

நன்வோடை உத்தியின் பிறப்பிற்கு முன் வெளி நடவடிக்கை நாம் அறிந்தோமே யல்லாது, அந்தப்படி கணக்கு உற்துவதாக இருந்த என்ன எழுச்சிகளை அவற்றின் செய உருவில் நாம் அறியவில்லை. ஆசிரியரே இடை புகுந்து வியாக்கியானிக்கும் போது அவைவெழுச்சிகளை இரண்டாம் மனிதர் மூலமாகவே, அறிய முடிந்தது. அந்த அளவுக்கு அவை இரண்டாம் மனிதரின் கறை பட்டவை. செய்திலையிலிருந்து சொல்வதாக எழுதப்பட்டவையும் ஆசிரியர் கூற்றுக்கூசு சொல்லப்பட்ட வையும் குறையுடையனவே. மனவோட்டத்தில் எழுந்த உணர்ச்சிகளைத் தரப்படுத்தி சாதக பாதகங்களை நினைவுத்து மின்சீயிலிருந்து ஒழுங்குபடுத்தி, சீர்தூக்கி வார்த்தைகளை சிறைந்து உருப்பெற்று வெளிவந்தலை, அவை மனத்தின் என்ன ஒட்டங்களின் உண்மை உரு அல்ல. ஆகவே இவ்வுத்தி இதுவரை நம்பிடமிருந்து மறைந்திருந்த ஒரு பிராந்தியத்தின் நடப்புகளைப்பற்றிய உண்மைகளைக் காறவந்த கருவி.

மேலும் இந்நன்வோடை உத்தி, பனிஸ்படிக்கங்கள் மேலிருந்து ஒளிவீசி, உருகுவது தெரிந்து அடியிலிருந்து தெரியாது அடியிலிருந்து உருகி, சிறு நீரோட்டங்களைக் கூழி ஒன்று ஒன்று சேர்ந்து ஒடையாகி, பள்ளங்கண்ட விடமெல்லாம் ஒடி, தன்னை நோக்கிவும் மற்று ஒடைகளையும் தன்னுடு சேர்த்து ஒன்றுப்படுத்தி மலையின் உச்சி முகட்டிலிருந்து வீழ்ந்து பராறைகளை உடைத்தும், உருடியும் பிரம்மாண்ட ரூபம் எடுத்து மரம், பாறைகள் பினாங்கள், சாக்கடை நீர் இவற்றையெல்லாம் தன்னுள் ஊடக்கி, கட்டுக்கடங்காது தன் போக்கில் சுதந்திரத்துடன் செல்லும் காட்டாற்றறை ஒத்தது. அணையிட்டுத் தடுத்து கால்வாய் வழி எடுத்து தேக்கி ரஸாயனப் பொருள்களை இட்டு சுவித்து சிறுசிறு குழாய்கள் வழியாக அளிக்கப்படும் குடிதண்ணீர் அல்ல. கண்ணிய உள்ளனவாம். மனவிகாரங்களின் அருவருப்பையும் கால்வாய். அதன் செய ரூபத்தில் இருப்பதில்தான் நன்வோடை உத்தியின் பண்பு உள்ளது. இதில் ஒதுக்கல், நீக்கல் தறப்படுத்தல், பட்டைத்தீட்டல், அரை குறைகளை நிறைவாக்கி உருப்படுத்தல் விவகாரங்களை காண முடியாது.

இவ்வுத்தியைக் கையாளும் எந்த இலக்கியாகியின் உள்ளத்திலும் ஒரு போராட்டம்—இரண்டு பெண்டாட்டிக்காரனின் போராட்டம்—எழுவது உண்டு, தனது பக்தியும் அடிப்பணிதலும் உத்திக்கா, அல்லது தான் எடுத்துக் கொண்ட கதைக்கா என். உத்தியின் அடிப்பணித்து விட்டால் நாவலின் கட்டுக் கோப்பு (ஸ்டர்க்கர்) என்ற ஒன்று இல்லாது செய்துவிடும்

பயமும் உண்டு. ஆகவே. என்ன தான் உத்தியின் சித்தாந்த நோக்கில் கூடாதென்றாலும், அவரவர் மனப் போக்குப்படி சிறிய பெரிய அளவுக்கு ஒதுக்கல், பொறுக்கல், ஒழுங்குபடுத்தல் நடைபெறந்தன் செய்கின்றன.

திரு. செல்லப்பாவும் நாவல் முழுவதையுமே நன்வோடை உத்தியில் எழுதவில்லை. குறிப்பாக சில இடங்களை (கடைசிப்பகுதி) நன்வோடை உத்தியில் எழுதியிருக்கிறார். உத்தியின் முழு சாத்தியத்தையும் அவர்கள் அனுவிட்டிவிடல்லை செய்திருந்தால் நன்றாக அதை தான் இருந்திருக்கும். முழு சாத்தம் என்பது இவ்வுக்தி யைப் பொறுத்தவரை ஒரு எல்லை இருக்கழுத்தாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் ஒரு பாத்திரத் தின் உணர்ச்சிப் பதிவுகளை (ஸென்ஸ் இம்ப்ரஷன்ஸ்) அதன் முழுமையில் சித்திரித்து விடுவது என்று ஆரம் பித்தால், ஒருமணி நேர கால நினைவோட்டத்திற்கு 10 பக்கங்களும் எழுதலாம். 100 பக்கங்களும் எழுத வாரம் ஆகவே சாதித்தவரை அதன் எல்லையாகக் கொண்டு, சாதனையின் வெற்றியைத் தீர்மானிப்பதே சரி. ச. செல்லப்பா, அதைச் சிறப்பாகத்தான் செய்திருக்கிறார்.

இந்த உத்தியின் சிறப்புகளில், ஒன்று. நினைவோட்டத்தின் மூலமே, புறநிலைகளைப் பற்றிக் கூரும் வேலையே உணர்த்துவிட முடியும் என்பதுதான். எப்படி யெனின் புற நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்ட பாத்திரத்தின் நினைவோட்டத்தையும் பாதிக்கின்றன. இதை செல்லப்பா அழகாகத்தான் கையாண்டிருக்கிறார்.

“... புடவையைக் கல்வில் அழறந்து தோய்க்கிற வேகத்தில் ஏற்பட்ட படபடப்பில் ஒரு மூச்சு வாங்கிக் கலந்தது.

இது கல்வாக இருக்கக் கண்டுதான் இவ்வளவு அறையைத் தாங்கிக்க முடிகிறது தன் மனசுக்கு இந்த அழுத்தமும் பலமும் இல்லையே...”

இன்னும்,

“... தலையைத் துவடிக் கொண்டே புடவையைப் பிழிந்து கொண்டிருந்தான். தன் மனசு என் இப்படிப் பிழிப்பனும், பிழிபடுகிறது மட்டும் இல்லை. விழிப்பட வேண்டும், உண்மையில்...”

“... வாசி ஜலத்தை இழுத்துத் தலையில் விட்டுக் கொண்டார்...”

“... இத்த ஒரு முங்கு போட்டு நானும் அந்த உறவைக் காட்டிக்கிறேன்.”

பின் தொடரும் நினைவோட்ட மாறுதலுக்கு ஆதாரமான புறநிகழ்ச்சியை செல்லப்பாவே விவரித்து விடுகிறார், வாசக்களின் யூகத்திற்கு விட்டிருந்தால் உத்திக்கு சிறப்பு செய்ததாக இருக்கும் என்பது என் நினைப்பு. ஒரு வேளை இந்த அளவுக்கே, தமிழ் வாசகர்களால் ஜீரணிக்க முடியாது என்று செல்லப்பா என்னியிருக்கலாம். உண்மைதான் அதுவும்.

இதேபோல, நினைவோட்டமும், புறநிகழ்ச்சிகளைப் பாதிக்கின்றது.

“... மன்னி... இது வஜ்ரம் போட்டு ஒடிடன உறவு மன்னி பிச்சீசுத்துப்போகிறதில்லை. (இந்த ஆத்திரம், கோபத்தின் விளைவு)

ஒழி மூலியில் சொம்பை நக்கென்று வைத்தாள் சாவித்திரி.”

...குழவியின் இயல்பான சமூற்சி தடைப்பட்டதை உணர்ந்து மறுபடியும்...”

“... அரிசி போதிய பத்ததுக்கு அறைக்கப்பட்டு

விட்டது என்பது கூட வெளத்தில் இல்லை. ஏதோ நிலை அடித்த மாதிரி பட மன்னி குனிந்து மாவைத் தொட்டுவிட்டு மையாக மிதித்தால் இட்டுவி என்னமாக இருக்கும் என்ற போதுதான் கவனம் திரும்பியது.”

“...பாத்திரங்களை அலம்பிக் கொண்டிருந்த சவுத் திரியின் கை திரும்பத்திரும்ப ஜலத்தை ஒரே பாத்திரத் மீது அதில் ஏதோ இன்னும் ஒடிக் கொண்டிருந்த பத்து போக மறுத்துக்கொண்டிருந்தது போலவும் தான் அதைப் பிரவுதமாக போகச்செய்ய சிரமப்படுவது போலவும் கொட்டி கொட்டி கனிப்பதும் சொராண்டி விடுவதுமாக இருந்தது. ஐந்தாறுதாம் அப்படிச் செய்த பிறகுதான் அவள் மனதில் பட்டது தான் அர்த்தமின்றிச் செய்து கொண்டிருப்பதாக...”

அநேகமாக, சாவித்திரியின் நினைவோட்டங்கள், அவள் வயது, அறுவம், அறிவு யூனர்ச்சி, கடந்து சென்ற வாய்க்கையின் தன்மை இவை வகுத்த எல்லைக் குள்ளினுள்ளேயே சமூலின்றன. உதாரணமாக, அவள் எண்ணங்கள் காணும் ஒப்பளைகள்!

“...ஆனால் தான் வந்து அவர்கள் சுதாங்க ஆட்டத் தில் பகடைக்காயாக இருக்கற்போது அது உருளிற அவஸ்தை...”

நல்லது பொல்லாதது எல்லாவற்றையும் குப்பையாகத்ததானே மனதிலே கொண்டு கொட்டுகிறது...”

“...குச்சியால் தட்டிவிட்ட மரவட்டையாக அம்மாசுரங்கு படுத்துக் கிடத்தாள்...”

தன்னிச்சையாக போகிற குதிரைக்கோ மாட்டுக் கோ லகானும் பிடிக்கிறும் மாதிரிதான் இந்த வழக்கும் நமது செய்கைகளுக்கும் போகக்கூடும்...”

“...கன் பட்டத் போட்ட குதிரைக்கு முன் உள்ள வழி மாதிரித்தான்...”

“...ஆனால் அப்பறம் பத்து சிம்பு மூலிக்கு மூலி வெடிக்கிற போது...”

“...இரண்டாற வருஷமாக தன் புக்கத்தைப் பற்றிய நினைவை அழியாமல் இருக்க திரிதுண்டிக் கொண்டே இருக்கிறதே...”

குலுக்கிவிட்ட மரக்காலுக்குள்ளே எல்லாம் படிந்ததான் போய்ந்துகிறது...”

“...அது ஏதானால் கூல்லடையாக தொணைக்கப்பட்ட நெஞ்சு. இன்னெனுரு குத்து அது தாங்காது...”

“...அவள் நசக்கி வைக்கிற ஒரு வர்த்தை முட்டைப் பூச்சியை நசக்கின மாதிரி ஒன்னுக்குப் பத்தாக வளரும்...”

“...மன்னி இதுவரைக்கும் அவனுக்குள்ளே புகையைவத்துடு என்ன இருக்கோ இல்லையோ, நான் அதை ஊதியிட வேண்டாமே...”

இன்னும் சில இடங்களில் சாவித்திரியின் நினைவுகள் மிக அழுகாக்கப்பட்டிருக்கின்றன. சாவித்திரி போன்ற பாத்திரத்தைப்பற்றிய முழு அறிவை இவைகள் காட்டுவதுடன் முனக்கித்தால் விட்டுப்போய்கிறது. அவன் குறைக்கும் அளவுக்கு அவனுக்குள்ளே எல்லாம்பையான தரக்குகிறது இவை சாவித்திரியின் எண்ணால் எனக்கு கூறியிருக்க முடியாது என்று செல்லப்பா என்னியிருக்கலாம். உண்மைதான் அதுவும்.

இதேபோல, நினைவோட்டமும், புறநிகழ்ச்சிகளைப் பாதிக்கின்றது.

பிற்கு விடுவான் மன்னியைப் பார்த்து...

...கார் அதிர்ஷ்ட வசமாக விடைத்ததினாலே பேச்சு. தூர்திர்ஷ்டத்துக்கு நடுவிலே அதிர்ஷ்டம்... கேலிக்கூத்துதரின்...

...இந்த மனசுக்கு உடம்பை அரிக்கிறதுக்கு ரொம்ப நாளைக்கு சுக்தி இருக்கா என்ன? அப்படிப் போயிருந்தால் தான் தேவலையே. இப்போது இந்தக் கூத்துக்கு ஆராக வேண்டாமே.

...கணபதி ராமரா அப்பான்னு கூப்பிடுவே... இப்போது நான் அங்கே இருந்திருந்தால்.. நானுவது அங்கே இருக்கிறதாவது சீ. அசட்டு நினைவுக்கு கணக்கே இல்லையா? ...அவர்களுக்கு நேர் எதிராக... அந்த அப்பாவுக்கு சரிசமானமாக கோர்ட்டுக்கு போன வளாக்சே.. கையெழுத்துப் போட்டுக் கொடுத்து... அவர் குரல் கூடத்திலே கேட்டால் சின்ன அடுக்குள் மூலமிலே ஒண்டிக்க வேண்டியவனுக்கு இந்த தைரி யம்மு... அப்பா அப்படித் தானே மனசிலே போட்டினுடையும்பார். அந்த அம்மாவுக்கும் அப்படித்தானே இருக்கும்...

...நன் ஒருத்தி பிறந்து இருந்துகொண்டு இருக்கப் போகிறதே வெட்டி ஜோலியாகப் போனது, தானே...

...இல்லை நடப்பது நடக்கட்டும். தன் கைமிறி விட்ட காரியம் என்று முடிவு கட்டி இருக்கலாம் அவன் ஆண்... அலமேஹுவுக்கு அது தெரிந்தாக வேண்டும். அவன் பெண். ஆவலை வெளிக்காட்டிக் கொள்கிற ஜனமம்...

இம்மாதிரியான சுபாவமான, இயல்பான நினைவோட்டங்கள், உவமைகள் சிருஷ்டிக்கப்படும் பாத்திரத் தின் அநுபவ, அறிவு எல்லைகளைக் கணிக்கும் நல்ல நிறையை வெளிக்காட்டுகின்றன. பாராட்டத்தான் வேண்டும் செல்லப்பாவை.

தத்துவர்த்தமான, தர்க்கரீதியான சிந்தனைகளை எழுத்தில் வார்க்கும்போதுகூட சில இடங்களில் மாத்தி ரம் இயல்பான, நாம் ஒத்துக்கொள்ளத் தக்க வகையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.

...மன்னி, தீண்டல்நு என்ன என்று தெரிகிறது. அது வெறுமனே தொட்டால் ஒடிடிக்கிற முங்கிலுல் போகிற விழயமாக மட்டுமில்லை. மனுஷா உறவையே அள்ந்து வைக்கிறது...

...உன் ஜோலியையிட அந்த ஜோலி எவ்வளவு முக்கியம்மனு பட்டையா. உன் ஜோலி இன்றைக்கு முடியாவிட்டாலும் கூட நாளைக்கு முடியலாம். மனுஷன் ஜோலி முடிகிறது ஒரே தடவைதான் அன்னு. அதுக்கு மதிப்பு வை...

...நான் ஒருத்தி பிறந்து இருந்து கொண்டு இருக்கப் போகிறதே வெட்டி ஜோலியாகப் போனது தானே.

...அந்தக் கோர்ட்டுகள் அவர்களுக்கும் தானே... நமக்குள்ளே தான் நியாயம் இரண்டு தினுசாகப் படுகிறது... கோர்ட்டிலேயும் அந்த மாதிரியா... சின்ன கோர்ட் நியாயம், பெரிய கோர்ட் நியாயம் என்று இரண்டு தினுசா...

...அப்போது இந்த நியாயம் எங்கேதான் நிலையாக இருக்கு. தன்னைவிட்டு வெளியே போய் நியாயத்தைத் தேட ஆரம்பித்தால் நியாயத்தைக் கண்டு பிடித்தாற் போலத்தான்... அவனுக்குச் சிரிப்பு வந்தது... மனசுக்குள்ளே...

இவற்றில் சில, சீதாரணமாக, சாவி த் தி ரேபன்ற பெண்களுக்குத் தோன்றக் கூடிய எண்ணங்கள். சில எல்லைக்கு அப்பாற்பட்ட வைதான் கிறிது. ஆயினும் நாம் ஒத்துக்கொள்ளத் தக்கவாறு எழுதப் பட்டிருப்பதுதான் சிறப்பு.

ஆனால் தீரு. செல்லப்பா இந்த எல்லையை பல இடங்களில் பெருதாரம் தாண்டிச்சென்ற விடுகிறு. அவற்றில் இரண்டு குறைகள் மிகத்தெளிவாகவே, கண்கள் பளிச்சிட்டு தெரிகின்றன. ஒன்று சாதான அறிவு முதிர்ச்சியையும், தர்க்கத்திற்கொண்டு பாத்திரத்தில் ஏற்றியிருப்பது இரண்டாவது எதோ Text Books விருந்து சில பகுதிகளைக் கொடுத்து ஒப்பிக்கச் செய்வது போல, செய்திருப்பது இவற்றைப் படிக்கும்போது நாம் கீழ் உதட்டைப் பிருக்கிக் கொண்டு நெற்றிப்புருவங்கள் சுருங்க மறுக்கும் பாவளையில் தலையாட்டுகிறோமே தவிர, ரசிக்க முடிவதில்லை.

ரூஸ்ருவது பார்வை, அன்னு பார்வை, மன்னி பார்வை, என்று எல்லாம் அவன் ஏதேதோ சீந்தியப் பெல்லாம் ஜீனாவிக்க முடியாத விஷயங்கள். ஆறு மாதக்குமுந்தைக்கு வர்ட்டி கோதுமை ரொட்டியைக் கொடுக்கும் விவகாரம்-இவற்றிற்கு மேல் இன்னும்.

.. ஆனால் வாழ்க்கை போடும் கேள்விக்கு? அது ஒரு தடவை தானே கேள்வி கேட்கும் தானும் தன் ஒரே உறுதி முடிவைத்தானே பதில் சொல்ல வேண்டும்.'

அப்படிப்பட்ட இறுதி முடிவு தான் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா? அன்னு சொன்னதுபோல தன் பார்வை என்று ஒன்று இருக்கு என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தளக்கு ஏற்பட்டு விட்டதா?

...ஆனால் அபிப்பிராயத்தை வெளித் தெரியாமல் அடக்கிவிட்டால் மட்டும் ஒன்றும் இல்லாமல் போனதாக ஆவிடுமா? நினைப்பே எழுாமல் இருந்தால் தானே ஒன்று இல்லாத நிலை ஏற்படும்.

...அவரவர் கோடு அவரவர்க்கு சரியாகப் போகிறது மாதிரி முதலில் என் அக்கறையை முன்னைவத்துப் பார்க்கிற மாதிரிதான் இது ஆரம்பித்தது. இப்போது உன் அக்கறையை...

இவை எல்லாவற்றையும் தூக்கி அடிப்பவையும் இருக்கின்றன.

...இப்போது இருக்கிற உறவிலே என்று சொன்னாலே அன்னு. அதையே ஆதாரமாகக் கொண்டு நான் இதைச் சொல்ல வருகிறேன். நீ கொஞ்சம் முந்தி கேட்டாயே...

...அது எதைக் காட்டியது அன்னு. இப்பவும் இருக்கிற உறவைக் காட்டில்லையா. உன் வாயிலி விருந்தே வந்துவிட்டதே. இத்தனைக்குப் பிறகும் நினைப்பிலே இருந்து முழுக்க உன்னாலே விரட்ட முடிய வில்லையே. என்னாலே தள்ளி விட்டு இருக்க முடியும் என்று நீ நம்புகிறாய? நான் இன்னமும் அந்த வீட்டுக்கு நாட்டுப் பெண் என்கிறதை உன் வார்த்தையும் இந்தத் தீண்டலும் எப்படி இடத்துச் சொல்கிறது பார்த்தாயா?

...அன்னு முன்றுவது பார்வை என்று ஒன்று இருக்கு என்று ஜூமாக இருந்து எனக்கு சொர்ஜீனா வரச் செய்தது நீ தானே. அப்படி இருக்க...

இந்த தர்க்க சாஸ்திரி சாவி த்திரிக்கும், 'எருத்தி'ல் தலையங்கம் எழுதும் சி. சி. செல்லப்பாவுக்கும் ஏதும்

வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படிப் பேசுவது சாவித்திரியல்ல. சி. சு. செல்லப்பா தான். ரசிக்க முடியவில்லை.

பெண்களின் தர்க்கத் திறனைப் பற்றி யாருக்கும் சந்தேகம் எழு வேண்டியதில்லை. சி. சு. செல்லப்பா தனது அபிமான சாவித்திரிக்கு, தனது தர்க்கத்திறனில் சிறிது அதிகம் அளிக்க விரும்பினால் அதற்கும் யாரும் மாறு சொல்ல வேண்டியதில்லை. ஒரு எல்லைக்குள் என்பதுதான் வேண்டப்படும் விஷயம். அதிலும், கணவின்னியின், ஆகச் செய்திருக்க வேண்டும். ஒரு க்ருட்ட் உதாரணம் கொடுக்கலாமா?

“எனக்கொண்ணும் பலருன் வேண்டாம் போ. விஸ்ளோத்துதான் வேணும்” என்று குழந்தை அபுவுதற்கு பதிலாக, தனிமீரிதானின் விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் அதன் நியாயத்தை ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அது ஒரு பிரசங்கம் செய்ய மானால்... அது குழந்தையல்ல.

எந்த ஆழ்ந்த சிந்தனையையும் வேற்றுருவில் பாத்தி ரங்களில் புகுத்தலாம். ஆனால் அதை வெளியிடும் பாவனை மாற்வேண்டும் பாத்திரத்தின் தன்மைக் கேற்ப.

ஒரு சில உதாரணங்கள்.

...அந்த வயதிலேதெரிச்சலை என் கேக்கறேள் மாயி. போங்கோ. சொல்லிக்கப்படலை. ஆம்படையானுடே பேச ஆரம்பிக்கட்டாள்ளு அவருக்கு நாளெல்லாம் நிமிஷமாத்தன் போறது. இந்தாடியம்மா இந்தக் கச்சட்டியைத் தேச்சன்டுவாடின்னு சொல்லிப்பிட்டேன்னு வச்சக்கங்கோ. நிமிஷம் பேராறது யுகமாகத் தோன்றுது என்ற மாமியாரின் அங்கலாய்ப்பிலே (எயின் ஸ்டாண்னின் தியரி ஆஃப் ரிலெடிவிட்டி) “தெரிகெட்ட கழுதே, தொலூடா. எங்கோயானும் தொலூர்சிபோ நீ இல்லேல் பட்டாததானே என் வெறு எறியு. நீ இல்லேன்னு நினைக்குவேன்”... என்ற தகப்பனின் ஆத்திரத்தில் (பிஷப் பெர்க்ளேயின் ‘Subjective Idealism is to be perceived).

...எங்க வயதிலே அடிச்சு அவன் விழைப்பானு ஜியா. இது எத்தனி நாளைக்கு. எங்க வயிறு ஏரிச்ச விலே ஒரு நாளைக்கு அவன் அளிஞ்சுதான் போவான். (மார்க்கஸ்லின் புராலிடேரியன் ரில்லிஷன்)

இவற்றில் இந்தத் தத்துவங்கள் தொனிப்பதன் காரணமாக இந்த சித்ததீலில்லையாரும். ஆனால் சில உண்மைகளை குட்சமொகவே கண்டு கொள்ளும்படியான உண்மைகளை, தாங்கள் அறிந்திருப்பவர்கள் என்பதை அறியாத நிலையைக் காட்டுகின்றன இவை. இவர்களுக்கு என்னவோ. இவை சூழ்ம உண்மைகள் அல்ல அநுபவங்கள். வெறும் அநுபவ உணர்ச்சிகள், இயல் பானவை.

சாவித்திரியின் நினைவோட்டங்களும் அவன் வாழ்க்கை அநுபவத்திலிருந்து வெடித்தெருப்பையாக இருந்தால், அவனேவண்ணங்கள் வெளிப்பட்டு உருப் பெறும் வடிவமும் இயல்பான தோற்றத்தை அளித்தால் அவன் எவ்வளவு பெரிய உண்மைகளை அலசி ஆராய்த் தாழும் யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. அழகாக வும் இருக்கும். வக்கீலின் வாதங்களையே, வக்கீலின் வாத தோரணையிலேயே சாவித்திரியின் நினைவோட்டம் செல்கிறதென்றால் அது சிருஷ்டிக்கப்படும் பாத்திரத் தின் எல்லைகளை அறிந்ததாகக் கொள்ள முடியாது.

இவை போகட்டும்.

குளித்துவிட்டு வரும்போது ‘சாவித்திரி’ என்று தன்னை யாரோ அழைப்பதை உணர்கிறேன். அழைத் தது அன்னைவும் இல்லை. மன்னியிம் இல்லை, அது அந்த அம்மா என்று சாவித்திரி உணர்கிறேன் என்பதை சி. சு. செல்லப்பா சித்திரிக்கும் அழுக வியக்கத் தக்கது. எனக்கு மிகவும் பிடித்தது.

“...அந்த உருவத்திற்கு ஒரு மூர்த்திகரம் இருந்த தையும் அவன் தன் அகக் கண்ணில் உணர்ந்தார். ‘அம்மா’ அந்த அம்மா குரல் அது. இதென்ன காலமே சொன்டாள் தலைக்கு உரயாக வைத்துக் கொண்டிருந்த கட்டப்பல்கையை தன்னிவைத்தாள்...”

இந்தக் கடைசி இரண்டு முன்று வரிகள் மட்டும் எழுதாமல் இருந்தால் இந்தப் பகுதி முழுவதும், அவன் அந்தக் குரல் தனது அம்மாவினது என்ற உணர்தலும் Artificial ஆக ஆகியிருக்கும், அர்த்தமற்று விட்டிருக்கும் என்பது என் எண்ணம் இந்த Situation ன் ஜீவத் துடிப்பே குறிப்பாக, ‘இதென்ன காலமே சொப்பனமா’ என்ற மூன்று வார்த்தைகளில் அம் மூன்று பாவணையில்தான் அடங்கியிருப்பதாக எண்ணுகிறேன். ஒரு Situation ன் ஜீவத்துடிப்பை நாவலாசிரியனானும் தொசிரியனானும் தெரியும் காலமே சொப்பனம் தீற்று கொள்ளும் தீற்று இருப்பதைக் கானும் வாய்ப்பு, இன்றைய தமிழ் எழுத்திலிருந்து பெறுவது பெரும்பாலும் நம்மால் முடியாத காரியம், சில விதிக்கு விலக்கானவற்றை ஒதுக்கி.

இந்தத் தீற்றை இன்னும் சில விடைகளில் நாம் காண முடிகிறது. ...அம்மா. இந்த அம்மாவுக்கு என்ன நெஞ்சு. காட்டுக்கு வரவேயில்லையே...

...அவன் மாடப் பிறையிலிருந்து பல தேய்க்காம்பல் கட்டியை எடுத்துக்கொண்டு போறித்தோது பாச்தது கண்ணிலே நிற்கிறது போதுமே. பின்னொயாக வீட்டுக்கு வெளியே போனவனை பின்மாகப் பார்க்கவா? ...

.. மன்னி சொன்னவுடனே மறைக்கப்பார்த்த ஒரு விஷயம் வெளியேறியவுடனே நன்றாகத் தெரியட்டுமே என்று வீம்பாக மனதுக்குத் தோன்றுகிற மாதிரி மன்னிக்குத் தெரியவே அடக்கமுயலாம் அழுதார்.

சாவித்திரியின் பாத்திர சிருஷ்டியின் தன்மைக்கும் வெற்றிக்கூடும் உத்திக்குப் பெரும் பங்கு என்றே கொல்ல வேண்டும். நாவலே வேறு விதமாக எழுதப் பட்டிருந்தால் உதாரணமாக வெறும் நிகழ்ச்சிகளின் அடுக்காக (இதில் எது சம்பவங்கள்?) எழுதப்பட்டிருந்தால், நாவல் வெறும் சென்டிமெண்டல் ஸ்டப் ஆவதனின்றும் தடுத்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்: புதிதாக என்ன சோதனைகள் செய்யலாம் என்று முயற் கித்ததாக நிறு. செல்லப்பா கூறுகிறேன். கடையம்சமும் சாவித்திரியுமே அவருக்கு உத்தியை அளித்தவை என்றுதான் எனக்குப்படுகிறது.

கடை எழுப்பும் சில சமுதாயப் பிரச்சினையைப் பற்றி யும் கொஞ்சம் சொல்லவேண்டும் விதவையை மைய மாகக் கொண்டால் எழும் செக்ஸ் பிரச்சினையை ஒதுக்க, ரஸ்த்துய்மை கொடாதிருக்க தொடர்பு கொடுக்கப்பட்ட கருவியல் ஜீவனும்சம், மரபு வழிவந்த தார்மீக நம்பிக்கைகளும், சமுதாயக் கோட்பாடுகளும் கொண்ட சாவித்திரியே போன்ற விதவையை, தார்மீக நம்பிக்கை கஞ் சு சு ரு தா யக் கே கா ட் பா டு க ஞ ம் வெளியுல்ல அழிந்துவர, புதிதாகத் தோன்றும்.

சமுதாயச் சீர்திருத்தங்களும், புதிய நம்பிட்டைகளும் ஏற்படுத்தும் போராட்டத்தை விவரிப்பது தான் நாவலின் நோக்கம் என்று நினைக்கிறேன் பழைய நம்பிக்கைகள். சம்பிரதாயங்கள் எதிரே, என், சாவித்திரியின் நோக்கில் சுயமாகவும்கூட புதிய கொள்கைகளும் சமுதாயச் சீர்திருத்தங்களும் எவ்வளவு அர்த்தமற்றுத் தொனிக்கின்றன. என்பதையும் விளக்குவதுதான் நோக்கம். புதுத்திடமே அயோத்தி என்ற தார்மீக நம்பிக்கை வெற்றி டம் புகுந்தவளை, மனித இயல்பின் சிறுமை காரணமாக தன்னை வேற்றுவளாகக் கருதும் மன்னி இக்காரணங்களால் தன் இடத்தை பிறந்த இடத்திலும் இழந்து, புதிய சீர்திருத்தங்களின் விளைவுண் ஜீவனும்சம் தன் கணவன், அந்த அப்பா, இவர்களின் மறைவு, இவற்றின் காரணமாக புதுத்த இடத்திலிருந்தும் தன் உரிமையை இழுந்து திரிசங்கு ரூபர்க்கத்தின் அவ்வாடும் நிலை புதிய மழை சம்பந்தமாக நூழ்பிக்கக்கூடிய இவற்றின் போராட்டத்தின் நிச்சயமற்ற குழம்பை நிலையின் விளைவு தன் இருத்தத்துள் ஊறிய, தன் மனப்பார்வுக்குக் குக்குத் பழைய தார்மீக நம்பிக்கைகளே மேல் என்று சாவித்திரி என்னுகிறோம். இந்த அளவில் ஜீவனும்சம் நாவல் தமிழ் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் தார்மீக, சீர்திருத்தப் போராட்டத்தைச் சித்திரிக்கும் படாருமென்டரி. இந்தப் போராட்டத்தில் செக்ஸ் தனது இடத்தை உரிமை கொள்ளவில்லையே என்றால், சாவித்திரியின் ரத்தத்துள் ஊறியன், அவன் அறியாது அவனை இயக்கி மரபு வழிவந்து நம்பிக்கைகளின் காரணம், சாவித்திரி பாத்திர சிறுஷ்டியில் ஏதேனும் மாறுதல் இருந்திருக்குமாயின் செக்ஸ் பிரச்சனை எழுப்பப் படாதது ஒரு குறையாகவே, அந்த அளவுக்கு உண்மை அற்றாகவே ஆயிரிருக்கும்.

செல்லப்பாவின் சாவித்திரி நம்பிடையே வாழும் சாவித்திரி தானு என்பது என்க்குச் சந்தேகம். அநேகமாக, அவன் நம்புதும் முத்தவர்களிடையே இருந்து அவர்களோடேயே பின் தங்கிவிட்ட காலத்தை சேர்ந்த வன் என்றே தோன்றுகிறது. கால அலைகளினால் உந்தப்பட்டு நம்பிடையேயும் வாழ்வதினின்றும் தடுத்து விட்டன. மாற்றும் சமுதாயங்களும், மாசமறுவடன் ஒரு தனிரக கண்ணேக்கோடேயே எழுத்தாளர்களால் நமக்களிக்கப்பட்ட உறவுகள் மதிப்புகள், உளர்ச்சி அலைகளாக, கடந்த காலம் எதையெல்லாம் தன்னுட்கொண்டிருந்ததோ அவற்றை விழையும் ஒரு ஆசை ஏக்கத்தோடு (பாஸ்டிலாஸ்) உருவாக்கப்பட்டிருக்கும் செல்லப்பாவின் உலகில் புனிதக்காட்சி அளிக்கின்றன. நம்முள்ளும் அக்காலத்தை விழையும் ஆசை நிறைந்த ஏக்கம் எழுகிறது.

இன்னைக்கிறேன், கணவனின் மறைவிற்குப் பிறகும், கணவன் விட்டாறுடன் ஏற்பட்டுள்ள சென்டிமெண்டல் உறவுக்கு அதிக மதிப்புக் கொடுத்து வற்புறுத்துவதன் காரணமாக செலருக்கு கடைப்பொருள் பிற்பேட்க்காகக் கொள்ளப்படும் அம்சமாகத் தோன்றலாம். இது அவரவர் சென்த அபிப்ராயம் என்று யதிப்புத் தருவதோடு இவ்விஷயங்களை ஆசிரியரின் குதந்திரத் துக்கு விட்டுவிடவேண்டும். எவ்வளவு தூரம் தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் இலக்கியாசிரியர் வெறிப்பெற்றிக்கிறன்என்றே, படைப்பின் இலக்கிய அம்சங்களைக் கொள்கேடே அதன் இலக்கியத் தரத்தை யும் மதிப்பிட வேண்டும்.

இப்பிரேசனையை வா. ச. ராமாயிச்தமும் ‘இதழ்கள்’ தீவுக்கைத் தூநில் கையாண்டிருக்கிறார். ஆனால் அப்பிரேசனை வேறும்தாகத் தீர்க்கப்படுகிறது. கணவனை இழுமகளை தன்னவளாக ஏற்க மறுக்கிறது மாயியரின் மனம் தன் கடைசிக் காலத்தில் தன்னை அவ்வால் படுத்தவந்த ஒரு சுமை என்றே பாவிக்கிறார். ஆனால் தன் மருமகள் கருத்திலிருக்கிறார்கள் என அறிந்தும் தன் மருமகளைத் தன்னவளாக ஏற்றுக்கொண்டுகொடுக்கிறார். மாயியாருக்கும் மருமகளுக்கும் கணவன் மறைவினால் அற்றுவிட்ட உறவு மகளின் வரவினால் மீண்டும் பினைக்கப்படுகிறது. உரிமையோடு கேட்க ஒர் இடம். அந்த உரிமை கொண்டாடு ஒரு உறவு.

எனக்கு ஒரு சந்தேகம், இதை தீரு. சி. சி. செல்லப்பாதான் தீர்க்க முடியும். ஜீவனும் தாவல் எழுதத்தூண்டுதலாக சிறுந்தது. ஸா. சி. ரா. வீன் இச் சிறுகடைத்தானே என். இது ஒரு சூழ்நிலை. அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு நிச்சயமும் கிடையாது.

முன் சொன்னபடி, நாவலாசிரியர்ன் ஒவ்வொரு படைப்பும், எடயாலாக விடு: ஹில் ஓரல்ஃட். தனது மொத்த படைப்புகளில் தான் கண்ட உலகையே நமக்குச் சிறுஷ்டித்துக் கொடுக்கிறார். அவ்வுலகப்பற்றிய நாவலாசிரியர் நோக்கு, விருப்பு வெறுப்புகள் அத்தனையும் அவன் மொத்தப்படையில் பிரதிபலிக்கின்றன. சி. சி. செல்லப்பா இரண்டு நாவல்களும் இரண்டு சிறுகடைத்தொகுதிகளும் தான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இலைவத்வர் வேறு எதுவும் எழுதியிருந்தால் அது எனக்குத் தெரியாது. இவற்றிலிருந்து சி.சி. செல்லப்பாவின் உலகம் நமக்கு அறிமுகமாவதில்லை. ஒரு comprehensive view of the world நமக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் அவர் எடுத்துச் கொள்ளும் கடைப் பொருள் உலகத்தில் ஏதோ ஒரு கோணத்தில் ஒரு சிறுவட்டத்தில் சமூன்றுவரும் தகையவை. அவரது நாவல்கள் தன்னுள் அடக்கும் உலகப் பரப்பு மிகக்கிடியது. பாதிரிங்களே அவன்வளாக சமூதனம் பிறந்து வியாபித்திருக்கும் பாதிரிங்கள் அல்ல, தெருவில் நடந்தால் நம் கண்களை நிறைக்கும், தம் தோக்கொடு உரசிக் கொல்லும் என்று சொல்ல. குறைக்குறும் பாவியல் இப்படிப்பட்டவை என்று சொல்லவில்லை. இப்படிப்பட்டவை என்று சொல்லத்தான் வந்தேன். மகாபாரி புரம் கல் உதங்களை ஆக்கியவனும் சிற்பிதான். மூன்றங்கு கூற தற்தப்பரவைகளை ஆக்குவதனும் சிற்பிதான், காஃபி காவின் உலகமும் இப்படித்தானே. ஆனால் அவை விழைய அடிப்படையில் பெரியவை. தனது முழு சக்தியை அடிப்படையில் பெரியவை. மனதின் தோற்றியதைச் சொன்னேன்.

கடைசியாகச் சில வார்த்தைகள் : சாதாரணமாக அவசியம் இல்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவசியமாகப் படுகிறது. குறைகளாகக் கூறப்பட்ட எதுவும் இந்நாவலின் இலக்கியத் தரத்தில் நோக்கிய தன் விளைவான விமர்சனமே யல்லாது, இன்றையத் தமிழ் இலக்கியச் சூழ்நிலையின் பின்னணியில் நோக்கியதன் விளைவை போல். பின்னாதாக இருப்பின் இந்நாவலுக்கு அன்றிஸர்வ் ட். புகழ்ச்சியைத்தாவிர வேறு எதுவும் கூற எனக்கு மனம் வந்திராது.

எழுத்து அரங்கம்

ஜேம்ஸ் நீவ்ஸ் கருத்துக்கள்

எழுத்துக்குப் பதில் எழுதிய கா. சிவத்தம்பி அவர்கள் தனது கருத்துக்குச் சாதகமான மேற்கோள் களை ஆங்கில விமர்சகர்களின் நூல்களிலிருந்து எடுத்துக் கையாள்கிறு. அத்தகைய நூல்களில் ஜேம்ஸ் நீவ்ஸ் எழுதிய “விமர்சன உணர்வு” (The Critical Sense) என்ற நூலும் ஒன்று. அந்த நூலில் “அருவம் உள்ளடக்கம்” சம்பந்தமாகத் திரு. நீவ்ஸ் கூறியிருப்பதைத் தமிடில் இங்கு தருகின்றேன். வாசகர்கள் தங்கள் அபிப்ராயங்களை அதன்பின் உருவாக்கிக் கொள்ளுவார்களாக.

“The tendency in modern criticism has been to try to analyse the writers' intention and motives, conscious or unconscious, and to leave the result to the judgement of the intelligent reader.

அதாவது, “ஒரு ஆசிரியரின் பிரக்ஞையுள்ள அல்லது பிரக்ஞையில்லா நோக்கங்களும், உத்தேசங்களும் யாவை என்று ஆராய்வதுடன் நிறுத்தி விட்டு, அவ் ஆராயின் விளைவுகளைப் புத்திக்கார்மையுள்ள வாசகர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுவதே தற்கால் விமர்சனப் போக்காகும்.

“புனை கதைக்கலை” (The art of fiction) என்ற நூலில் ஹென்றி ஜேம்ஸ் என்ற பிரபல அமெரிக்க நாவலாசிரியர் எழுதியிருக்கும்—

“We must grant the artist his subject, his idea, his donne; our criticism is applied only to what he makes of it” (கருத்துச் சுதந்திரத் தையும், கதையும் பொருளாக நாம் கொடுத்து விடவேண்டும்; அவற்றைக்கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பது பற்றியே நமது விமர்சனம் இருக்கவேண்டும் என்பதை மேற்கோளாகக் கூட்டும் நீவ்ஸ்—

“இது விமர்சனம் பற்றிய முக்கிய கருத்து ஒன்றின் கருக்கம்” (This Statement is the summary of important view of criticism) என்ற கூறிட்டு, ஹென்றி ஜேம்ஸீன் மேற்கோளை விளக்குகின்றார்.

“It implies that what matters is not what the writer says but how he says it” (ஆசிரியன் என்ன கூறுகின்றன என்பதல்ல முக்கியம். எப்படி கூறுகின்றன என்பதே.) மேலும் இதுபற்றி விளக்குகையில் ஜேம்ஸ் நீவ்ஸ் பின்வருமாறு எழுதுகிறார் :

“This view suggests that a critic should confine himself to technical consideration and leave questions of subject matter alone. The themes of art, according to this view, are limited in number and repeated throughout the centuries. One poet differs from another not in the subject of his poetry but in his treatment. It is indeed the difference of their approach to a single theme that constitutes the difference between writers of different periods.

அதாவது—

“விமர்சகன் உருவ அமைப்பைப்பற்றிய அக்கறை

யுடன் நிறுத்திக்கொண்டு உள்ளடக்கத்தை விட்டுவிட வேண்டும். இக் கருத்தின்படி, கலைப்பிரகணங்கள் (the mode of art) யாவும் எண்ணிக்கையில் குறைவாக்க வன துடன் நூற்றுண்டாகத் திரும்ப வருபவை. ஒரு கவிஞர் இன்னொன்று கவிஞர்களின் நூற்று படிவது உள்ளடக்கத்தில்லை; ஆனால் உருவ அமைப்பிலாகும். உண்மையில் குறிக்கப்பட்ட பிரகாரத்தை வெவ்வேறு விதத்தில் கூறுவதே வெவ்வேறு காலத்தில் உள்ள கலைஞர்களின் படைப்புகளில் காணப்படும் வேற்றுமையாகும்.”

“In any work of art, form and content are inseparable, yet the critic must separate them” (எந்த ஒரு கலைப்படைப்பிலும் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரிக்க முடியாதாயினும், விமர்சகன் அவற்றைப் பிரித்துப் பார்க்கவே வேண்டும். என்று நீவ்ஸ் கூறுகின்றார்.

சென்ற “எழுத்து” ஏட்டில், டீவின். எச் செடையைப்பற்றி அறிமுகஞ் செய்த திரு. ரா. பூரி. தேசிகன் அவர்களும், “கவிதையில் சொல்லப்படும் பொருளையும் பிரிக்க முடியாது... கவிதையில் சொல்லும் பொருளும் ‘குழந்து இரண்டாகக் கலந்துதான் நிற்கும்.’” என்று எழுதியிருக்கிறார்.

“In a poem or a piece of prose we cannot alter form without altering content, however slightly. This has been noticed by critics again and again: it is what they mean when they say that matter and style are one...when we discuss the style, it must be remembered that are really thinking also of 'its contents' (James Reeves)

ஜேம்ஸ் நீவ்ஸ் மேலும் எழுதியிருப்பவற்றுள் பின் வருபவையும் முக்கியமானவை:

“உள்ளமையில் உருவத்தில் அக்கறை எடுப்ப தெள்ளால் உள்ளடக்கத்திலும் அக்கறை எடுக்கப்படுகின்றது என்றால் அர்த்தம், புதிய கருத்துக்கையை தெரிக்க தெரிக்கப் புதிய உருவங்கள் தேவை. குறிக்கப்பட்ட உருவங்கள் தான் என்றில்லை. எந்த உருவுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.”

“அருவமும் உள்ளடக்கமும், அனுபவமும் உத்தியும்” பொருளும், சகடையும் வட்டமாக வருபவை. உருவம் எப்படி அமையவேண்டும் என்பதை உள்ளடக்கமே தீர்மானிக்கின்றது. உள்ளடக்கத்தை விளக்கிக் காட்டுவது உருவம். பொதுவாக உள்ளடக்கத்தையே முதலில் ஆராய்ந்து பின் உருவத்தை ஆராய்தல் இல்குவானதும், தர்க்கரீதியானதுமாயினும் இரண்டையும் ஒரே நேரத்தில் மனதிலிருத்தல் அவசியம்”.

நீவ்ஸ் எழுதிய கருத்துக்களுடன் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றையும் இங்கு தெரிவிப்பது உசிதம் என நினைக்கிறேன்.

(1) இலக்கியத்தில் உருவம் உள்ளடக்கம் இரண்டுமே முக்கியம்.

(2) ஆனால் சிலசில இலக்கியங்களில் சிலசில இடங்களில் உள்ளடக்கத்துக்கு அதி முக்கியமும், வேறு இடங்களில் உருவத்துக்கு அதி முக்கியமும் கொடுக்கப்படுகின்றன.

(3) அடிப்பட்ட பிரகாரத்தை (Theme) மையமாகக் கொண்ட கதையில் உருவச் சிறப்பாகுதல் (Avant-garde) இருக்கிறதா என்று விமர்சகன் ஆரா

முப்போது உருவத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

(4) உள்ளடக்கம் (Content) என்ற பிரகாரம் (Theme) அல்லது கதையைப் பொறுள் புதுமையாயிருக்கும் கால், உருவம் (Form) கட்டுக்கோப்பிழுந்திருந்தாலும், உள்ளடக்கத்துக்கு விமர்சகன் அதி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

(5) பொதுவாக, உள்ளடக்கம் என்னும் போது கதைப்பொருள் (Theme) கருப்பொருள் (Plots) என்பவை மனதிற்கு இருக்கத்தப்படுகின்றன.

(6) உருவம் என்னும் பொழுது, பாத்திர அமைப்பு (Characterisation) குழ்நிலை (Atmosphere) விறுவிறுப்பு (Suspense) பொருத்தமான உரையாடல் (Dialogue), விவரசை (Narrative), உத்தி (Technique) குறிப்புப் பொருட்கள் (Symbols), உவமை உருவங்கள் (Figurative-Language), நடை (Style) போன்றவற்றைக் கருதுகின்றோம்.

(7) இலக்கியப் பிரிவுகள், வகைகள்—GENRE—போன்றவற்றை உருவத்துடன் குழப்பியடிக்கூடாது.

(8) இலக்கிய விமர்சனம் “சனை” யினின்றே எழுவின்றது.

(9) ரசிக விமர்சனம் (Belles-Lettres) பெருகுவது தவிர்க்க முடியாதது.

(10) ஆனால் ரஸிக விமர்சனப் பெருக்கத்தை— மேடைப் பேச்சுப் போன்ற பெருக்கத்தை, பற்றியிலக்கியத்தைத் தடுக்கவே பூரணமான இலக்கிய விமர்சனம் தமிழிற்கு அவசியம்.

(11) பூரணமான தமிழ் இலக்கிய விமர்சனம்— உண்டு என்று நினைப்பவர்கள், உண்மையில் “ விமர்சனப் பார்வை ” கொண்ட ரஸிக விமர்சனத்தையே கருதுகின்றனர்.

(12) வருங்கால இலக்கிய வரலாற்றுச்சிரியன் தான் இலக்கியப் பூரணத்துவம் வாய்ந்த தமிழிலக்கியம் பூராவுமே விமர்சித்த நிலையில், எதுஎது இலக்கிய விமர்சனங்களாக இடம் பெறத்தக்கவை என்று கணிக்கிறார்கள். அது மட்டும் “ விமர்சன சாயல்-படிந்த ” (Interpretation) ‘ ரஸிக விமர்சனங்களே ’ (Belles-Lettres) நிலவிலிரும்.

(13) இலக்கியத்திலிருந்தே இலக்கணம் பிறப்பதை எவ்வும் அறிவர். புதிதாகப் பிறந்த ஒரு இலக்கிய வகையினை (Genre) அல்லது இலக்கிய இயக்கத் தினை (சமூத்து இலக்கியம் போன்ற இயக்கம்) இன்னாண்டு கொள்ளும் விமர்சகள் வடிவத்துக்கு முதலிடம் கொடுத்து இலக்கணப் பிரிவுகளை வெளிப்படுத்துகிறார்கள். இது இயற்கை, தர்க்க ரீதியானது. கொளும்பு

கே. எஸ். சிவகுமாரன்.

கைவல்ய வீதி

ந. பிச்சுருங்கி

அமைதிக்குப் பேர்போன

ஆற்றி வீதி.

எட்டுக்கு எட்டடிக்

குச்சில் குடும்பத்தை

நட்டு நிலை காணும்

நிபுணர்கள் வீதி.

எட்டாத குடைவி

மாத்தின் பழங்கள்

கைஎட்டத் தழைத்திடும் கைவல்ய வீதி.

மொட்டாத ஏமன் நிழல்

பாராத வீதி.

இரவின் அமைதிக்குப் பேர் போனவீதி.....

தண்ணீருக்குள்ளே

சவாசிக்க முடியாது.

குச்சக்குன் கோடையில்

தூங்கவும் முடியாது.

எனவே,

கோடை இரவின் உரைப்பரப்பின் கீழ்,

இருளோச் சல்லடைக் கண்ணுயிற்

தனிக்கும் உடுக்களின் கீழ்

நலிந்த பழங்கள்

நாவிரண்டு கூருக,

தெருக்கடையில் தெரியும்

திருட்டு வரிசைபோல்,

பாதை ஓரத்தில்

பாய் விரித்து,

துணி விரித்து,

கட்டாந்தரை விரித்து,

கடையை

தலையீணாயாய் கவத்துத்

பூமில்பவர்கள் குப்பலுக்குப்

பேர்போன வீதி.....

நள்ளினில்,

பாலகாரி வீட்டுத் தெரு எருமை

வீண் வம்பாய்,

தன் குரலால் வெளியைத்

தமர் போட்டுத் திளைக்கவைக்கும் வீதி.....

கள்ளின் பேரே நடுநிசியில்

கோடை மழை வந்தால்,

மாலை நேரத்து மரத்துக்கு

மடங்கி வரும்

காக்கைகள் தோழுகுக்கு

எச்சிக்கும் குரலால்,

தூங்கும் சுற்றாதைத்

தட்டி எழுப்பும் தலைவர்கள்வாழ் வீதி.....

கால் கேட்டுத் தெருவை விட்டு

மங்க நாள் மாடுகள் போல்

குச்சக்குள் ஒண்டி

உடலின் குட்டால்

போர்வையைப் போர்த்து

உமையாய் உறங்கும்

கலைஞர்கள் வாழும் கைவல்ய வீதி.....

கைவல்ய வெளியில்

கடவுளைக் கண்டேன்,

கண்ணைச் சிமிட்டினார்.